


பொருளாதாரத்தின் செயலாற்றும் மற்றும் தோற்றுப்பாடு




லங்கைப் பொருளாதாரம் 2020இன் கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றினால் தூண்டப்பட்ட சுருக்கத்திலிருந்து வலுவாக மீளாழுச்சியடைந்திருக்கின்றது. பொருளாதாரத்தின் முக்கிய துறைகளின் பரந்துபட்ட மீட்சியினைப் பதிவுசெய்து உண்மைப் பொருளாதாரம் 2021இன் முதல்வரப்பகுதியில் 8.0 சதவீதத்தினால் (ஆண்டுக்காண்டு) வளர்ச்சியடைந்தது. இம்மீட்சியானது அரசாங்கத்தினதும் மத்திய வங்கியினதும் பரந்தளவிலான வியாபாரங்களிற்கும் தனிநபர்களிற்கும் வழங்கப்பட்ட அசாதாரணமான கொள்கைத் தூண்டல்கள், நாடாளாவிய ரீதியிலான தடுப்புச் சிறிக்கீட்டுக்களைக் கொடுத்து நகர்வு மீதான கட்டுப்பாடுகளின் படிப்படியான தளர்த்தல் மற்றும் உலகளாவிய நடவடிக்கைகள் வழங்கக்கூடுத் திரும்புதல் போன்றவற்றினால் ஆதரவளிக்கப்பட்டுள்ளது. அரசாங்கமானது ஏனைய நேரடியான நிதியில் ஆதரவிற்கு மத்தியில் தாழ்ந்த வரி முறையையின் மூலமாக 2019இன் இறுதியில் அறிவிக்கப்பட்ட இறைத் தூண்டல் வழிமுறைகளைத் தொடர்ந்தது. வியாபாரங்களுக்கும் தனிநபர்களுக்கும் வழங்கப்பட்ட பாரியளவிலான படுகடன் சட்ட இசைவுத் தாமதம் 2021 காலப்பகுதியில் மேலும் நீடிக்கப்பட்டு அதன் மூலம் உலகளாவிய நோய்த்தொற்றின் பன்முக அலைகளுக்கு மத்தியில் ஆர்வலர்களினால் முகங்கொடுக்கப்பட்ட காச்ப்பாய்ச்சல் இடையூறுகளின் தாக்கங்கள் ஈழுகமாக்கப்பட்டன. மத்திய வங்கியினால் 2020ஆம் ஆண்டு காலப்பகுதியில் முன்னைப்பொழுதுமில்லாதவாறு நாணயக் கொள்கை ஆதரவு வழங்கப்பட்டமையினதும் 2021இன் சனவரி தொடக்கம் ஒக்டூப்ரம் நடுப்பகுதி வரை அது தொடரப்பட்டமையினதும் காரணமாக சந்தை வட்டி வீதங்கள் வரலாற்றிலேயே தாழ்ந்த மட்டங்களிற்கு வீழ்ச்சியடைந்து அதன் மூலம் வியாபாரங்களினதும் தனிநபர்களினதும் கொடுகடனுக்கும் பொருளாதாரத்தினை மீண்டும் செய்வதற்குத் தேவையான முதலீட்டினை குறைப்பு நிரப்புச் செய்வதற்கும் வசதியளிக்கப்பட்டது. உலகளாவிய நிதியில் சந்தைகளுக்கான மட்டுப்படுத்தப்பட்ட அனுகுவழிக்கு மத்தியில் தாழ்ந்த வட்டி வீதச் சூழலானது இறைத்தொழிற்பாடுகளுக்கு நன்மையளித்தது. மேலும், உலகளாவிய நோய்த் தொற்றுக்கு மத்தியில் விரிவுவடைந்த நிதியிடல் இடைவெளியினை நிரப்புவதற்கு திறைசேரி உண்டியல்களினை கொள்வனவு செய்வதன் மூலம் மத்திய வங்கியானது அரசாங்கத்திற்கு பாரியளவிலான நிதிகளை வழங்கியது. எனினும், நடுத்தர காலத்தில் மித மிஞ்சிய பணவீக்க அழுத்தங்கள் கட்டியெழுப்பப்படுவதனை முற்கூட்டியே தடுக்கின்ற அதேவேளையில் வெளிநாட்டுத் துறையிலுள்ள சமநிலையின்மைகளைத் தீர்ப்பதற்குமாக மத்திய வங்கி 2021 ஒக்டூப்ரம் நடுப்பகுதியில் கொள்கைவட்டி வீதங்கள் மற்றும் நியதி ஒதுக்கு விகிதத்தை (2021 செத்தூம்பரிலிருந்து

நடைமுறைக்குவரும் வகையில்) உயர்த்தியதன் மூலம் நானை இறுக்கமாக்கல் வழிமுறைகளை நடைமுறைப்படுத்தியது. வணிகப்பொருள் ஏற்றுமதிகள் உலகளாவிய நோய்த் தொற்றுக்கு முன்னைய மட்டங்களை அடைந்த வேளையில், வழமைக்குத் திரும்பும் நடவடிக்கைகள் அத்துடன் உலகளாவிய சந்தையில் அனைத்து முக்கிய பண்டங்களின் விலைகளின் உயர்வு என்பவற்றினைப் பிரதிபலித்து இறக்குமதிச் செலவினமும் உயர்வடைந்தது. உலகளாவிய நோய்த்தொற்று நிலைப்பாடுகளின் கீழ் மட்டுப்படுத்தப்பட்ட வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்களுக்கு மத்தியில் ஊக நடவடிக்கைகள் உள்ளாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் மேலும் அழுத்தத்தினைத் தோற்றுவித்து ஏற்றுமதிப் பெறுகைகள் மீதான கட்டாய மாற்றுதல் தேவைப்பாட்டினை விதித்தல், செலாவணி வீத வழிகாட்டலை வழங்குதல் மற்றும் இறுதியாக அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு ஆதரவளிப்பதற்காக திரவத் தன்மையை வழங்குதல் போன்றவற்றின் மூலம் தலையிடுவதற்கு மத்திய வங்கியினைத் தேவைப்படுத்தின. இதேவேளை, சுற்றுலாத் துறையின் தொடர்ச்சியான பின்னடைவினால் பணிகள் வர்த்தகத்தின் செயலாற்றும் தொடர்ந்தும் குன்றியதாகவேயிருந்தது. சுற்றுலாத் துறையானது உலகளாவிய பயண நடவடிக்கை மீத்தொடாந்குதல் மற்றும் கொவிட்-19 இந்கு எதிரான தடுப்புச் வழங்கல் முன்னேற்றமடைதல் என்பவற்றுடன் விரைவாக மீண்டெழுமென எதிர்பார்க்கப்படுகின்றது. உலகளாவிய நோய்த்தொற்றுக்கு மத்தியில் தாக்குப்பிழிக்கும் தன்மையுடன் தொடர்ந்துமிருந்த தொழிலாளர் பணவனுப்பல்கள் நாட்டிற்கு வெளியிலிருந்தான பயணம் மீத்தொடாந்கப்பட்டமை, வெளிநாட்டு தொழிலுக்கான மந்தமான புறப்பாடுகள் மற்றும் வங்கித்தொழில் முறைமைக்கு வெளியிலிருந்து செலாவணி வீத நன்மையைப் பெற்றுக்கொள்வதற்கான தேடல் போன்றவற்றினை முக்கியமாகப் பிரதிபலித்து அன்மையை மாதங்களில் மிதமடைந்தன. வெளிநாட்டுத் துறையிலூள்ள உயர்வடைந்த குறுங்கால பாதிப்படையக்கூடிய தன்மைகள் மற்றும் மிதமடைந்த வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்களின் காரணமாக நிதியில் துறையில் அவதானிக்கப்பட்ட அழுத்தங்கள் போன்றவை அரசாங்கத்தினதும் மத்திய வங்கியினதும் கூட்டினைக்கப்பட்ட முயற்சிகளினால் தீர்க்கப்பட்டு வருகின்றன. வணிகப்பொருள் மற்றும் பணிகள் ஏற்றுமதிகளினதும் தொழிலாளர் பணவனுப்பல்களினதும் நியதிகளில் நாட்டின் வெளிநாட்டுச் செலாவணி வருவாய்களினை மேம்படுத்துவதற்கான ஒருங்கிணைக்கப்பட்ட வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தகைய முயற்சிகளினால் ஆதரவளிக்கப்பட்டு நடுத்தரகாலத்தில் வெளிநாட்டு நடைமுறைக் கணக்கு நிலுவை மேம்படுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. பாரியளவிலான செயற்றிட்டங்களுக்கான வெளிநாட்டு நேரடி முதலீடு, உபாயமற்ற சொத்துக்களைப் பணமாக்குதல் ஏனையவற்றிற்கு மத்தியில் கலந்துரையாடவிலூள்ள பல்வேறு நிரப்பு நிதியிடல் வசதிகளுடன் இணைந்து எதிர்வரும் காலப்பகுதியில் அரசாங்கத்திற்கான கணிசமான படுகடனை உருவாக்காத வெளிநாட்டு உட்பாய்ச்சல்களைக் கவர்ந்து அதன் மூலம் வெளிநாட்டு நானையைப் படுகடன் பணிக் கொடுப்பனவிற்கு வசதியளிக்கும். மொத்த அலுவல்கள் ஒதுக்குகள் குறுங்கால பாதிப்படையக்கூடிய தன்மைகளுக்குப் புறம்பாக எதிர்வரும் காலத்தில் போதுமான மட்டங்களின்கு உயர்த்தப்படுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. உண்மைத் தாக்கமுள்ள செலாவணி வீதச் சுட்டெண்களினால் பிரதிபலிக்கப்பட்டவாறு செலாவணி வீதம் போட்டிற்கு தொடர்ந்துமிருக்கின்றது. வெளிநாட்டுப் படுகடன் பணிக்கொடுப்பனவு கடப்பாடுகளினைத் தீர்த்துக் கொள்வது தொடர்பில் இலங்கையின் இயலுமை தொடர்பில் நாட்டிற்கான பண்ணாட்டுத் தரமிடல் முகவராண்மைகள் உள்ளடங்கலாக பல்வேறு தரப்பினரின் தேவையற்ற ஊகத்திற்குப் புறம்பாக அரசாங்கமானது அதன் அனைத்து வெளிநாட்டு நானையைப் பொறுப்புக்களினையும் பூர்த்திசெய்துள்ளது. இதேவேளை, உலகளாவிய நோய்த்தொற்றிற்கு மத்தியில் விரிவடைந்த அரசாங்க வரவசெலவுத் திட்டப் பற்றாக்குறையானது நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்புதல் மற்றும் அரசாங்கத்தின் திட்டமிடப்பட்ட செலவினச் சிக்கனப்படுத்தல் வழிமுறைகளுடனும் நடுத்தரகாலத்தில் கட்டுப்படுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை, உயர்ந்த உணவு விலைகள், நிருவாக ரீதியில் தீர்மானிக்கப்படுகின்ற பல்வேறு விலைகளின் மேல் நோக்கிய திருத்தங்கள் மற்றும் உலகளாவிய பண்ட விலைகளின் உயர்விற்கிசைவாக தெரிவுசெய்யப்பட்ட இறக்குமதிப் பண்டங்களின் விலைக் கட்டுப்பாடுகளின் தளர்த்துதல் போன்றவற்றின் முக்கிய காரணமாக முதன்மைப் பணவீக்கம் 4-6 சதவீத இலக்கிடப்பட்ட வீச்சின் மேல் எல்லையினை விஞ்சியுள்ளது. பொருளாதாரத்தில் வலுவடைகின்ற கேள்வி நிலைப்பாடுகளைக் குறித்துக் காட்டி மையைப் பணவீக்கமும் ஒரு உயர்வினை அன்மையில் பதிவுசெய்தது. குறுங்காலத்தில் முதன்மைப் பணவீக்கம் இலக்கிடப்பட்ட மட்டங்களுக்கு மேலாகவிருக்கின்ற போதிலும் நெகிழ்ச்சித் தன்மை வாய்ந்த பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பின் கீழ் தேவையேற்படும் நேரத்தில் பொருத்தமான முற்கூட்டிய வழிமுறைகளுடன் நடுத்தர காலத்தில் முதன்மைப் பணவீக்கத்தை இலக்கிடப்பட்ட வீச்சில் பேணுகின்ற அதேவேளையில் உள்ளார்ந்த வாய்ப்பினைப் பொருளாதாரம் அடைந்துகெள்வதற்குத் தேவையான ஆதரவினை உறுதிப்படுத்திக் கொள்வதிலும் மத்திய வங்கி தொடர்ந்தும் அர்ப்பணிப்புடனுக்கின்றது. உலகளாவிய நோய்த்தொற்றின் தாக்கத்திலிருந்து பொருளாதாரத்தினை ஸ்திரப்படுத்திக்கொள்வதற்கான வழிமுறைகளுக்கு மத்தியில் உள்ளாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடாளர்களின் ஆதரவுடன் ஏற்றுமதி சார்ந்த உற்பத்திப் பொருளாதாரமானால் அரசாங்கத்தின் முயற்சிகள் நடுத்தரகாலத்தில் இலங்கைப் பொருளாதாரம் வளர்ச்சி உத்தேவகத்தினைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் அதன் தாக்குப்பிழிக்கும் தன்மையை உயர்த்தவதற்கும் துணைப்பியுமென எதிர்பார்க்கப்படுகின்றது.



முதன்மை பணவீக்கமானது (கொழுப்பு நுகர்வோர் விலைச் சூட்டெண், ஆண்டிற்காண்டு) தொடர்ச்சியாக 12 ஆண்டுகளுக்கு மேலாக ஒழிறை இலக்க மட்டங்களில் காணப்படுகின்றது...




1.1 துறைசார் அபிவிருத்திகள்

ഉന്നമൈത്തുന്നേയും പണവീക്കമും

இலங்கைப் பொருளாதாரமானது கடந்த ஆண்டின் ஒத்த காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட உலகளாவிய நோய்த்தொற்றினால் தூண்டப்பட்ட குறிப்பிடத்தக்க சுருக்கத்திற்கு மேலாக 2021இன் முதலரைப்பகுதியில் வலுவான மீட்சியோன்றினை காண்டித்துள்ளது. தொகைமதிப்பு மற்றும் புரினிலிபரத் திணைக்களத்தின் தற்காலிக மதிப்பீடுகளின்படி, பொருளாதாரமானது உண்மை நியதிகளில் 2020இன் தொடர்பான காலப்பகுதியில் ஆண்டுக்காண்டு அடிப்படையில் பதிவுசெய்யப்பட்ட 9.1 சதவீதம் கொண்ட சுருக்கத்துடன் ஒப்பிடுகையில், 2021இன் முதலரைப்பகுதியில் ஆண்டுக்காண்டு அடிப்படையில் 8.0 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்தது.

அரசாங்கம் மற்றும்
 மத்திய வங்கியின்
 முன்னொருபோதுமில்லாத
 கொள்கை ஆதரவுகள், கொவிட்-19
 தடுப்புசியேற்றலினை விரைவாக
 நடைமுறைப்படுத்தியதன் மூலமாக
 உலகளாவிய நோய்த்தொற்றினை
 தூரிதமாகக் கட்டுப்படுத்தலுடன்
 இணைந்து பொருளாதார
 நடவடிக்கையின் விரைவான
 மீட்சிக்கு உதவியளித்தன...

பொருளாதாரத்தின் அனைத்து முக்கியத் துறைகளும் கடந்த ஆண்டின் ஒத்த காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 2021இன் முதலரைப் பகுதியில் வரவேற்கத்தக்க வளர்ச்சியான்றினைப் பதிவுசெய்தன. வேளாண்மை, காடாக்கல் மற்றும் மீன்பிடி நடவடிக்கைகள் ஆண்டுக்காண்டு அடிப்படையில் 7.1 சதவீத கணிசமான விரிவாக்கமொன்றினைப் பதிவுசெய்தன. குறிப்பாக தேயிலை, எண்ணெய்ப்பசை கொண்ட பழுவகைகள், இறப்பர் மற்றும் பழங்கள் ஆகியவற்றின் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் இக் காலப்பகுதியில் அனுபவித்த சாதகமான வானிலை நிலைமைகள் காரணமாக விரிவடைந்தன. கைத்தொழில் தொடர்பான நடவடிக்கைகளின் பெறுமதி கூட்டல், முன்னெய ஆண்டின் தொடர்பான காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட 14.6 சதவீதம் கொண்ட சுருக்கத்துடன் ஒப்பிடுகையில், 2021இன் முதலரைப்பகுதியில் ஆண்டுக்காண்டு அடிப்படையில் 12.1 சதவீதத்தினால் குறிப்பிடத்தக்களாவில்



வளர்ச்சியடைந்தது. நிலக்கரி மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலிய உற்பத்திகள் மற்றும் வடிகால், கழிவுச்சுத்திகரிப்பு மற்றும் அகற்றல் நடவடிக்கைகள் நீங்கலாக கைத்தொழிற்துறையின் அனைத்து துணை நடவடிக்கைகளின் வளர்ச்சிகளும் சாதகமாக காணப்பட்டன. கட்டடவாக்கம் மற்றும் சரங்கமகழ்தல் மற்றும் கல்லூடைத்தல் துணைத்துறைகள் நகர்வு மீதான கட்டுப்பாட்டுத் தளர்வினால் ஆதரவளிக்கப்பட்டு 2021இன் முதலரைப்பகுதியில் ஆண்டுக்காண்டு அடிப்படையில் 9.9 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்தன. மேலும், புதவைகள் தயாரிப்பு, அணியும் ஆடை மற்றும் தோலுடன் தொடர்புடைய உற்பத்திகள், உணவு, குடிபானங்கள் மற்றும் புகையிலை உற்பத்திகள், இறப்பர் மற்றும் பிளாத்திக்கு உற்பத்திகள், தளபாடம் மற்றும் ஏனைய உலோகமல்லா கனிப்பொருள் உற்பத்திகள் ஆகிய துணைத்துறைகளினால் முதன்மையாக ஆதரவளிக்கப்பட்டு தயாரிப்பு நடவடிக்கைகள் 2021இன் முதலரைப்பகுதியில் ஆண்டுக்காண்டு அடிப்படையில் 14.0 சதவீத வளர்ச்சியினைப் பதிவுசெய்தன. பணிகள் துறையானது 2020இன் முதலரைப்பகுதியின் 5.2 சதவீதம் கொண்ட சுருக்கத்துடன் ஒப்பிடுகையில் 2021இன் முதலரைப்பகுதியில் ஆண்டுக்காண்டு அடிப்படையில் 5.1 சதவீதம் கொண்ட உண்மை வளர்ச்சியுடன் கூடிய ஆரோக்கியமானதொரு மீட்சியினைப் பதிவுசெய்தது. பணிகள் துறையின் வளர்ச்சியானது நிதியியல் பணிகள் மற்றும் துணை நிதியியல் பணிகள், களஞ்சியப்படுத்தல் உள்ளடங்கலாக பொருட்கள் மற்றும் பயணிகளின் போக்குவரத்து, மொத்த விழப்பனை மற்றும் சில்லறை வர்த்தகம், குடியிருப்புக்களின் உடமை உள்ளடங்கலாக உண்மைச் சொத்து நடவடிக்கைகள், ஏனைய தனியாள் பணிகள் நடவடிக்கைகள் மற்றும் தொலைத்தொடர்புட்டல் பணிகள் என்பவற்றால் பிரதானமாக தூண்டப்பட்டது. இருப்பினும், நகர்வு மீதான கட்டுப்பாடுகளின் மத்தியில்

முடக்கங்களின் பொருளாதாரத் தாக்கம்

சார்ஸ், எச்1என்! அல்லது எபோலா போன்ற தொற்றுநோய்களின் முன்னைய நிகழ்வுகளைப் போலன்றி கொவிட-19 நோய்ப்பாவல் குறுகிய காலத்தினுள் உலகளாவிய நோய்த்தொற்றுநோயாகத் துறிதமாக பரிணாமமடைந்தமையானது உலகெங்கிலுமின் நாடுகள் முன்னெப்பொழுதுமில்லது விதத்தில் முடக்கங்களினையும் ஏனைய வகையிலான் நகர்வு மீதான கட்டுப்பாட்டினையும் அறிமுகப்படுத்துவதற்கைத் தேவைப்படுத்தியது. அவ்வாறான கட்டுப்பாடுகளின் தாக்கமானது பன்னாட்டு நாணய நிதியத்தின் மதிப்பீடுகளின் பிரகாரம் 2020இல் 3.1 சதவீத உலகப் பொருளாதாரச் சுருக்கத்தில் பிரதிபலித்திருக்கின்றது.

இலங்கையிலும் உலகளாவிய நோய்த்தொற்றினதும் அதனுடன் தொடரப்பட்ட முடக்கங்களதும் நகர்வு மீதான கட்டுப்பாடுகளதும் சமூகப்-பொருளாதார தாக்கங்கள் கணிசமானவையாகும். 2020 மாசுக்கே காலப்பகுதியில் உலகளாவிய நோய்த்தொற்றின் முதலாம் அலை கடுமையான நாடாளாவிய ரீதியான முடக்கமொன்றின் மூலம் கட்டுப்படுத்தப்பட்டு அதன்பின்னர் கட்டமாக கட்டமாக தளர்த்தப்பட்டிருந்தது. நாடாளாவிய ரீதியான முடக்கம் 2020இன் இரண்டாம் காலாண்டுப் பகுதியில் இலங்கைப் பொருளாதாரத்தின் ஆண்டிற்காண்டு 16.4 சதவீத சுருக்கத்திற்கு வழிவகுத்தது. 2020 ஒத்தேபார்-நவம்பர் காலப்பகுதியில் இரண்டாம் அலை தெரிவிசெய்யப்பட்ட முடக்கங்களினாலும் நகர்வு மீதான கட்டுப்பாடுகளினாலும் தர்க்கப்பட்டதமயானது பொருளாதாரப் பின்னவையில் ஓரளவிற்குக் குறைத்துவது. ஆயினும், மீட்புச் செயல்களை சீர்க்கலைந்து காணப்பட்டதுடன் பொருளாதாரம் நான்கம் காலாண்டில் ஆண்டிற்காண்டு 1.3 சதவீத வளர்ச்சியான்றினை மாத்திரமே பதிவுசெய்தது. இதற்கமை, ஏற்ததாழ் 5 சதவீத உண்மை மொத்த உள்ளாட்டு உற்பத்தி வளர்ச்சியான்றின் ஆரம்ப எதிர்பார்க்கக்கூட மாறாக இவை இலங்கை 2020இல் 3.6 சதவீதம் கொண்ட அதன் உயர்ந்தவான் பொருளாதார சுருக்கத்தினைப் பதிவுசெய்வதனை விளைவாக்கின. 2021 உயிரிழவிலிருந்தான உலகளாவிய நோய்த்தொற்றின் மூன்றாம் அலையானது இதுவரையான காலப்பகுதியில் அதன் மிகப் பெரிய அலையாகக் காணப்படுகின்றது. மூன்றாம் அலைக் காலப்பகுதியின் நகர்வு மீதான கட்டுப்பாடுகளும் தெரிவிசெய்யப்பட்டனவாகவே காணப்பட்டன.

உலகளாவிய நோய்த்தொற்றின் பரவலைத் தடுப்பதற்கு முடக்கங்களும் நகர்வ மீதான கட்டுப்பாடுகளும் அத்தியாவசியமாக அமைந்த வேளையில் பேரண்டப் பொருளாதாரம் தொடர்பிலான அவற்றின் தூக்கம் கடுமையானதாகும். 2019 ஏப்ரிலில் இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட ஏறிவுகளின் பிரகாரம் இலங்கையின் பெயராவு மொத்த உள்நாட்டு உற்பத்தி 2020இல் ரூ. 17.39 ரில்லியனாகவும் 2021இல் 19.17 ரில்லியனாகவும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இருப்பினும், உலகளாவிய நோய்த்தொற்றுடன் பொருளாதாரம் 2020இல் ரூ. 14.97 ரில்லியன் பெறுமதியான பெயராவு மொத்த உள்நாட்டு உற்பத்தியொன்றினை மாத்திரமே பதிவுசெய்ததுடன் 2021இல் ரூ. 16.5 ரில்லியன் பெறுமதியான பெயராவு மொத்த உள்நாட்டு உற்பத்தியொன்றினைப் பதிவுசெய்க்கூடும். இது ஏற்றதாழ ரூ. 2.5 ரில்லியன் பெறுமதியான பெயராவு நியதிகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் திகைப்பட்டும் ஆண்டு இறுப்பொன்றினைக் குறித்துக்காட்டுகின்றது.

கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்று எவ்வித முக்கிய பொருளாதார துறையினையும் விட்டுவைக்காத வேளையில், வர்த்தக மற்றும் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய நடவடிக்கைகளைக் கொண்ட முக்கிய வெளிநாட்டுச் செலாவணி வருவாயிட்டும் துறைகள் உலகளாவிய நோய்த்தொற்றினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்பதைக் குறிப்பிட வேண்டும். இதன் விளைவாக, இது நாட்டிற்கான வெளிநாட்டுச் செலாவணி உட்பார்ய்ச்சல்களில் வீஸ்க்ஸியினைப் பிரதிபலித்து அதன்மூலம் செலாவணி வீதத்தின் உறுதிப்பாடு மீது எதிர்க்கணியமாகப் பாதித்தது என்பதைக்கொண்டு நம்பிக்கை மீது நம்பிக்கையைக் கீழ்விட தாக்கத்தினை ஏற்படுத்தியது. இறைத்துறை தொடர்பில், பொருளாதார நடவடிக்கையின் மெதுவடைவு அதிகரித்துவரும் செலவினத்திற்கு மத்தியில் அரசிறையில் குறைப்பிற்குப் பங்களித்து அதன்மூலம் இறைத்துறையின் மீது குறிப்பிடத்தக்க அழுத்தங்களை ஏற்படுத்தியதுடன் மேலதிக் கடன்பாடுகளைத் தேவைப்படுத்தியது.

முடிகங்களதும் நகரவு மீதான கட்டுப்பாடுகளதும் தாக்கத்தினை தொழிற்சந்தை அனுகுமறையிலிருந்தும் மதிப்பிடப்படலாம். தொகைமதிப்பு மற்றும் புள்ளிவரப் பிரதி தினைக்களத்தினால் வெளியிடப்பட்ட 2020இன் நாள்காம் காலாண்டிற்கான தொழிற்படை அளவிட்டுக் காலாண்டு அறிக்கையின் பிரகாரம் 8.03 மில்லியன் தொழில்புரியும் குடித்தொகையினால் கை தொழில்புரிவோர் மற்றும் குடும்பத் தொழில்புரிவோருக்குப் பங்களிப்போர் மற்றும் தனியார் துறையில் தொழில்புரிவோர் மொத்த தொழில்நிலையின் 82 சதவீதமாகக் காணப்படுகின்றன. மேலும், 2019இந்தான் தொழிற்படை அளவிட்டு அதை நிற்கக்கூடிய பிரசாரம் முறைச்சாராத் துறை தொழில்நிலை மொத்த தொழில்புரிவோரில் 57.4 சதவீதமாக விணக்கிக்கூடிய தொழில்லை எடுப்பதிற்குத் தாக்கியில்லை மற்றும்பான்மையினால் அவ்வழான் இடையூழுகினில் பாதிக்கூடிய நிலையிலிருக்கின்றனவர் என்பதைக் காட்டுகின்றது. மேலும், போரின் முடிவிலிருந்து 4.4 சதவீத சராசரி தொழில்விண்மையுடன் ஓட்டிடுகையில் உலகாளாவிய நோய்த்தொற்றின் தோற்றுத்திலிருந்து இலங்கை 5 சதவீதத்திற்கு மேலான தொழிலின்மை வீதங்களைப் பதிவுசெய்துள்ளது. இந்த வகையில், அவ்வழான் வழங்குதார் இழப்புக்கள் குறிப்பாக வழுமைக் கேட்டிற்குச் சந்தியிலூள்ளவர்கள் மற்றும் சமூக பாதுகாப்பு வகையையைப்பின் எல்லைக்கு வெளியிலுள்ளவர்கள் தொர்பில் அதிகரித்த பாதிக்கக்கூடிய தன்மையினையும் அதிகரித்த வழுமையைப்பின் விணவிக்கும்.

2021இன் முதல்லற்பகுதியில் அவதானிக்கப்பட்ட மீட்சியானது 2020 மாசிஸ் உலகளாவிய நோய்த்தொற்றின் தோற்றுத்திலிருந்து பலவேறு வழிகளினாடக பொருளாதாரத்தின் சகல ஆர்வலர்களுக்கும் மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட அசாதாரண ஆதரவின் பின்னணியில் அமைந்துள்ளது. இது தனியா துறை, வங்கித்தொழில் துறை மற்றும் அரசாங்கத்திற்கான ஆதரவினை உள்ளாக்கியிடும் நிதியில் துறையும் கொவிட-19 உலகளாவிய நோய்த்தொற்றுடன் தொர்ப்படைய இடையூறுகளின் எதிர்க்கணிய தாக்கங்களைச் சீராக்குவதற்கு வியாபாரங்கள் மற்றும் தனிப்பட்டவர்கள் உள்ளடங்கலாக குற்பாட்டாளர்களுக்குப் பரந்த அடிப்படையிலான ஆதரவினை வழங்கியின்று மத்திய வங்கி முறையற்ற தண்டங்களிலிருந்தும் வளிந்து கையக்கப்படுத்தல்களிலிருந்தும் பாதிக்கப்பட்ட வியாபாரங்களினையும் தனிப்பட்டவர்களினையும் பாதுகாப்பதற்கான படிமுறைகளையும் மேற்கொண்டது. இருப்பினும், அவ்வாறான தொண்டல்களை பாதகமான பேரண்டப் பொருளாதார எதிர்பாரா விளைவுகளும் நிதியில் முறையை உறுதிப்பாட்டுக் கரிசனைகளும் இல்லாமல் காலவரையமறையின்றி தோட்ட முடியாது. அதேவேளை, முன்னோக்கிச் செல்கையில் நிதியில் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் வாடிக்கையாளர் குழுமம் என்பவற்றிற்கிடையிலான உறவுமுறைகள் தொடர்பில் உலகளாவிய நோய்த்தொற்றின் தாக்கங்களை அடையாளங்காண்பது எதிர்காலத்தில் கொடுக்டன் மதிப்பிட்டுண மேற்கொள்ளும் போது அத்தியாவசியமாகின்றது.

கருங்காலத்தில் வியாபாரங்களிலும் குடியிருப்பாளர்களிலும் நீதித் வடிவத்தைக்கொண்டிருப்பதும் அதன்மூலம் நடுத்தர காலத்தில் இலங்கைப் போருளாதாரத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி உத்வேகத்திலும் வாய்ப்புக்களிலும் நச்ச வட்டத் தாக்கமொன்றினை உருவாக்கக்கூடிய கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றினையும் முடக்கங்களையும் மேற்கூறப்பட்டவை எடுத்துக்காட்டுகின்றன. முன்னோக்கிச் செல்கையில், அரசாங்கம் உலகளாவிய நோய்த்தொற்றின் மனத் இழப்புக்களைக் குறைக்கும் வேளையில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டதிலும் பார்க்க குறைந்தனவான வளர்ச்சியிலிருந்து மீதிசியடைவதற்கு ஏற்கனவே போராடிக்கொண்டிருந்த இலங்கைப் பொருளாதாரத்தின் மீது இச்குழிநிலைகளின் பொருளாதார செலவினைக் குறைத்தல் என்பவையாகும். அரசாங்கத்தினை தீவிரமானதும் முழுமையானதுமான சமயிலையொன்றினைத் தொடர்ந்தும் பேணுவது இன்றியமையாததொருகும். அரசாங்கத்தினை முன்னோடுக்கப்பட்டு தற்போது தொடரப்படுகின்ற கொவிட்-19 துடுப்பிட்டமானது இச்சமயிலையினைப் பேணுவதில் மிகவும் முக்கியமானதாகும். இறப்பாக 2021 பூலையிலிருந்து அவதாளிக்கப்படக்கூடிய மிகவும் பாராட்டத்தை முன்னேற்றுமானது எதிர்வரும் காலப்பகுதியில் கொவிட்-19 தோய்த்தொற்றிலிருந்து தேவன்றும் எவ்வித இடையூறுகளினையும் குறைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும், பொதுமக்கள் விதித்துறைக்கப்பட்ட சுகாதார வழிகாட்டல்களை நெருக்கமாகப் பின்பற்றுவதும் பொருளாதாரத்தின் மீதிசிக்கு இன்றியமையாததாக அமையும். அப்போது மாத்தரமே இலங்கைப் பொருளாதாரத்திற்கான அனைத்தைப்பழுள்ளத்தியில் மற்றும் நீதித்துறிலைக்கக்கூடிய வளர்ச்சி உத்வேகமொன்றின் உருவாக்கத்திற்கு வழிவகுக்கும் விதத்தில் பேரவைப் பொருளாதார உறுதிப்பாடு, மேம்பட்ட போருளாதார வளர்ச்சி மற்றும் அதிகரித்த தாக்குப்பிழக்கும் தன்மை என்பவையின் ஒழுக்க விழுமிய கழங்கியொன்றினை நிறுவ முடியும்.

சுற்றுலாத்துறை நடவடிக்கைகள் தளர்வடைந்ததன் காரணமாக தங்குமிடம், உணவு, மற்றும் குடிபானப் பணி நடவடிக்கைகள் 2021இன் முதலரைப்பகுதியில் ஆண்டுக்காண்டு அடிப்படையில் 13.4 சதவீத வீழ்ச்சியினைப் பதிவுசெய்தன.


இலங்கைப் பொருளாதாரமானது பெயரளவு நியதிகளில் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2021இன் முதலரைப்பகுதியில் 13.8 சதவீதத்தினால் விரிவடைந்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகளின் செலவீன அனுகுமறையின்படி, 2021இன் முதலரையின் பொருளாதார வளர்ச்சியானது முக்கியமாக நுகர்வுச் செலவினத்தின் விரிவாக்கத்தின் உந்துதலால் ஏற்பட்டதாகும். மொ.உ.உற்பத்தியின் 84.9 சதவீதத்திற்கு வகைக்குறும் நுகர்வுச் செலவினம், முன்னைய ஆண்டின் தொடர்பான காலப்பகுதியின் 2.9 சதவீதம் கொண்ட சுருக்கத்துடன் ஒப்பிடுகையில் 2021இன் முதலரையில் 16.5 சதவீத வளர்ச்சியியோன்றினைப் பதிவுசெய்தது. இவ் விரிவாக்கமானது முக்கியமாக வீட்டுத்துறை செலவினத்தில் அவதானிக்கப்பட்டதுடன், இது முன்னைய ஆண்டின் ஒத்த காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட 4.3 சதவீதம் கொண்ட சுருக்கத்துடன் ஒப்பிடுகையில் 2021இன் முதலரைப்பகுதியில் 17.9 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்தது. அரசாங்க நுகர்வானது 2020இன் முதலரைப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட 6.9 சதவீத வளர்ச்சிக்கு மேலாக, 2021இன் முதலரைப்பகுதியில் 6.7 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்தது. 2020இன் முதலரையில் 11.4 சதவீதம் கொண்ட ஆண்டுக்காண்டு சுருக்கமொன்றினைப் பதிவுசெய்த முதலீட்டுச் செலவினமானது நிலையான மூலதனவாக்கத்தின் 17.3 சதவீத குறிப்பிடத்தக்காவு வளர்ச்சியின் காரணமாக, 2021இன் ஒத்த காலப்பகுதியில் ஆண்டுக்காண்டு அடிப்படையில் 16.7 சதவீதத்தினால் விரிவடைந்தது. பெயரளவு மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக முதலீடு முன்னைய ஆண்டின் தொடர்பான காலப்பகுதியின் 23.9 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2021இன் முதலரையில் 24.5 சதவீதமாக அதிகரித்திருந்தது. பொருட்கள் மற்றும் பணிகள் தொடர்பிலான தேறிய வெளிநாட்டுக் கேள்வி முன்னைய ஆண்டிலிருந்ததை விட 2021இன் முதலரைப்பகுதியில் தேய்வடைந்து காணப்பட்டது. நடைமுறை விலைகளில் பொருட்கள் மற்றும் பணிகள் ஏற்றுமதிகளில் ஆண்டுக்காண்டு அடிப்படையில் 19.1 சதவீத குறிப்பிடத்தக்க வளர்ச்சி காணப்பட்டபோதிலும், இறக்குமதி செலவினம் ஆண்டுக்காண்டு அடிப்படையில் 29.4 சதவீத துரித வேகத்தில் விரிவடைந்தது. இதன் விளைவாக, பெயரளவு மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக தேறிய வெளிநாட்டுக் கேள்வி 2020இன் முதலரையின் -6.9 சதவீதத்திலிருந்து 2021இன் ஒத்த காலப்பகுதியில் -9.4 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

உலகளாவிய நோய்தொற்றின் தாக்கத்தினைப் பிரதிபலிக்கும் விதத்தில் தொழிற்சந்தையில் தொடர்ச்சியான இடையூருகள் அவதானிக்கப்பட்டு ஒப்பிட்டளவில் குறைந்த தொழிற்படை பங்கேற்பு வீதம் மற்றும் உயர்ந்த தொழிலின்மை வீதத்தினையும் விளைவித்தன. தொழிற்படை பங்கேற்பு வீதம் 2020இன் நாள்காம் காலாண்டின் 50.1 சதவீதத்திலிருந்து 2021இன் முதற் காலாண்டில் 50.9 சதவீதத்திற்கு சிற்றளவில் அதிகரித்தது. இருப்பினும், உலகளாவிய நோய்தொற்றின் மூன்றாம் அலையின் தோற்றத்துடன் தொழிற்படை பங்கேற்பு வீதமானது 2021இன் இரண்டாம் காலாண்டில் 49.8 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. அதேவேளை, தொழிலின்மை வீதம் உலகளாவிய நோய்தொற்று ஆரம்பித்த காலப்பகுதியிலிருந்து தொடர்ச்சியான ஆறு காலாண்டுகளிலும் 5 சதவீதத்திற்கு மேலாக காணப்பட்டதுடன், தொழிலின்மை வீதமானது 2021இன் முதல் காலாண்டிலும் இரண்டாம் காலாண்டிலும் முறையே 5.7 சதவீதம் மற்றும் 5.1 சதவீதமாக பதிவுசெய்யப்பட்டது. அதற்கமைய, 2021இன் முதலரைக்கான தொழிலின்மை வீதம் 5.4 சதவீதமாகக் காணப்பட்டது.



கொவிட்-19 நோய்தொற்றின் மூன்றாம் அலையின் போது ஏற்பட்ட வழங்கல் பக்க இடையூருகளும் பாதகமான வானிலை நிலைமைகளும் உயர்ந்த உணவுப் பணவீக்கத்திற்கு வழிவகுத்தன...


2021இன் முற்பகுதியில் தொடர்ந்தும் கட்டுப்படுத்தப்பட்டிருந்த பணவீக்கமானது உயர் உணவுப் பணவீக்கத்தின் தூண்டுதலால் அதன் பின்றான காலப்பகுதியில் உயர்வடைந்து காணப்பட்டது. அதிகரித்த உலகளாவிய விலைகளுக்கு இசைவாக எரிபொருள் உட்பட பல்வேறு பண்டங்களின் நிருவாக ரீதியாக நிரணயிக்கப்பட்ட விலைகள் மேல்நோக்கி திருத்தப்பட்டதுடன் தெரிவுசெய்யப்பட்ட இங்குமதிப் பண்டங்களின் மீதான விலைக் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டன. அதற்கமைய, கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினால் (2013=100) அளவிடப்பட்டவாறாக முதன்மை பணவீக்கமானது அன்மைய மாதங்களில் உயர்வடைந்ததுடன் 2021 ஒத்தோபரில் விரும்பத்தக்க பணவீக்க வீச்சான 4-6 சதவீதத்தின் மேல் எல்லையை விஞ்சியது. தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினால் (2013=100) அளவிடப்பட்டவாறாக முதன்மை பணவீக்கமும் உயர்வடைந்து காணப்பட்டதுடன், இது உணவுப் பொருட்களின் மீதான அதிக நிறையிடலினால் தொடர்ந்தும் ஒப்பிட்டளவில் உயர்ந்த மட்டத்திலேயே



காணப்பட்டது. கேள்வித் தூண்டலினாலான பணவீக்க அழுத்தத்தை அளவிடுகின்ற மையப் பணவீக்கமும் அன்மிய மாதங்களில் மிதமாக உயர்வடைந்து காணப்பட்டதுடன் பொருளாதார நடவடிக்கை படிப்படியாக வழமைக்குத் திரும்புவதுடன் பொருளாதாரத்தில் கேள்வி அழுத்தங்களின் உருவாக்கத்தைக் குறித்துக்காட்டுகின்றது.

வளிநாட்டுத் துறை

கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றினால் தோற்றும்பெற்ற சவால்களினால் வெளிநாட்டுத் துறையின் பாதிப்படையக்கூடிய தன்மைகள் அதிகரித்தபோதிலும், அரசாங்கத்தினாலும் மத்திய வங்கியினாலும் பின்பற்றப்பட்ட உரிய நேரத்திலான வழிமுறைகள் 2021இல் இதுவரையில் வெளிநாட்டுத் துறையானது தாக்குபிடிக்கக்கூடிய தன்மையுடன் இருப்பதற்கு துணைப்பார்ந்தன. வணிகப்பொருள் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்களில் மீசி காணப்பட்டபோதிலும், இரக்குமதிகள் மீதான




செலவின்த்தில் குறிப்பிடத்தக்களவிலான அதிகரிப்பின் காரணமாக 2021 ஒக்த்தில் முடிவடையும் எட்டு மாதங்களில் வர்த்தகப் பற்றாக்குறை விரிவடைந்தது. 2021 ஒக்து வரையான எட்டு மாதங்களில் வர்த்தகப் பற்றாக்குறையானது 2020இன் ஒப்பீட்டுக் காலப்பகுதியின் ஐ.அ.டொலர் 3.8 பில்லியன்டன் ஒப்பிடுகையில் ஐ.அ.டொலர் 5.5 பில்லியனுக்கு விரிவடைந்தது. ஏற்றுமதிச் செயலாற்றுமானது கைத்தொழில், வேளாண்மை மற்றும் கணிப்பொருள் ஏற்றுமதிகள் உள்ளடங்கலாக ஏற்ததான அனைத்து துணைத் துறைகளினதும் ஆரோக்கியமான வளர்ச்சியொன்றினைப் பதிவுசெய்து எதிர்பார்த்ததை விடவும் விரைவான மீட்சியைப் பதிவுசெய்தன.

ஏற்றுமதிகளின்

குறிப்பிடத்தக்களவான
வளர்ச்சியினை அதிகரித்த
இங்குமதிகள் எதிரீடு
செய்தமையினால் 2021இன்
இதுவரையில் வர்த்தகப்
பற்றாக்குறை விரிவடைந்துள்ளது...

சில கட்டுப்பாடுகள் பேணப்பட்டபோதிலும், அதிகரித்துள்ளாட்டு நடவடிக்கைகள் மற்றும் அதிகரித்து உலகளாவிய விலைகளின் பெறுபேறாக இறக்குமதிச் செலவினமும் அதிகரித்தது. வெளிநாட்டு தொழில்வாய்ப்புகளுக்கான புறப்படுகைகளின் வீற்ச்சி, உலகளாவிய பயண நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டமை மற்றும் பணவனுப்பலுக்கு முறைசாரா ஊடகங்களை நோக்கிய சாத்தியமான மாற்றம் என்பவற்றுடன் தொழிலாளர் பணவனுப்பல்களின் வளர்ச்சி உத்வேகமானது மிதமடைந்தது. எவ்வாறாயினும், புலம்பெயர் வள நாடுகள் படிப்படியாக திறக்கப்பட்டதுடன் அன்மைய மாதங்களில் புலம்பெயர்வில் அகிகரிப்பொன்று அவகானிக்கப்பட்டது.



நேரடி முதலீட்டு நிறுவனங்களின் பங்கிலாபக் கொடுப்பனவுகள் மற்றும் அரசாங்க வெளிநாட்டுக் கடன்கள் மீதான வட்டிக் கொடுப்பனவுகள் என்பன 2020இன் முதலரைப்பகுதியிடன் ஒப்பிடுகையில் ஒப்பிட்டளவில் குறைவாக காணப்பட்டமையினால் 2021இன் முதலரைப்பகுதியில் முதனிலை வருமானக் கணக்கின் பற்றாக்குறை மிதமடைந்தது. உலகளாவிய நோய்த்தொற்றினால் கடுமையாக பாதிப்படைந்தள்ள சுற்றுலாத்துறையானது குறைவான எண்ணிக்கையிலான வருகையினை மாத்திரமே பதிவுசெய்தது. எவ்வாறாயினும், தகவல் தொழில்நுட்பம் மற்றும் வெளியிலிருந்து வியாபாரப் பணிகளைப் பெற்றுக்கொள்ளல் துறையானது ஆரோக்கியமான வளர்ச்சியிடன் பணிகள் துறைக்கு பங்களித்திருந்தது. 2021இன் முதலரைப்பகுதியில், உலகளாவிய மற்றும் உள்ளாட்டு பொருளாதார நடவடிக்கைகளின் மீட்சிக்கு மத்தியில் மாந்திரிக் கப்பலேற்றல் மற்றும் சர்க்குக் கையாளல் நடவடிக்கைகளின் அதிகரித்த ஆதரவுடன் போக்குவரத்து துறையிலிருந்தான வருவாய்களும் அதிகரித்தன. நடைமுறைக் கணக்கானது 2020இன் முதலரைப் பகுதியின் ஐ.ஆ.டொலர் 1.1 பில்லியன் பற்றாக்குறையிடன் ஒப்பிடுகையில் 2021இன் முதலரைப் பகுதியில் ஐ.ஆ.டொலர் 1.5 பில்லியன் பற்றாக்குறையொன்றினைப் பதிவுசெய்தது. 2021இன் முதலரைப்பகுதியில் நிதியியல் கணக்கிற்கான உட்பாய்ச்சல்கள் மட்டுப்படுத்தப்பட்டளவில் காணப்பட்டன. 2020இன் முதலரைப்பகுதியில் நேரடி முதலீட்டு நிறுவனங்களுக்கான வெளிநாட்டுக் கடன்கள் உள்ளடங்கலாக வெளிநாட்டு நேரடி முதலீடு மந்தமாக காணப்பட்டது. ஒப்பிட்டு ரீதியில் குறைவான வெளிநாட்டு நேரடி முதலீடின் உட்பாய்ச்சல்கள் உலகளாவிய மற்றும் உள்ளாட்டு ரீதியில் அவ்வப்போதான கொவிட்-19 நோய்ப்பரவலின் காரணமாக நிச்சயமற்றத்தன்மையினைப் பிரதிபலிக்கின்றன. ஆண்டின் முதலரைப்பகுதியில் நிதியியல் கணக்கிற்கான முக்கிய உட்பாய்ச்சலானது 2021 ஏப்பிற்வில் சீன அபிவிருத்தி வங்கியிடமிருந்தான கூட்டுக்கடன் வசதியின் பெறுகையாகும். இத்தகைய உட்பாய்ச்சல்களுக்கு மேலதிகமாக, பன்னாட்டு நாணய நிதியத்தின் சிறப்பு எடுப்பனவு உரிமை ஒதுக்கீடு, பங்களாதேவுக் வங்கியிடங்கள் பன்னாட்டு பரஸ்பர பரிமாற்றல் வசதி மற்றும் 2021 ஒக்டோப்ரம் சீன அபிவிருத்தி வங்கியிடமிருந்தான கூட்டுக்கடனின் நிலுவை போன்றவை நிதியியல் கணக்கிற்கான குறிப்பிடத்தக்க உட்பாய்ச்சல்களாகும். இதற்கு மேலதிகமாக, இலங்கை மத்திய வங்கியானது சீன மக்கள் வங்கியிடன் ஏறத்தாள ஐ.ஆ.டொலர் 1.5 பில்லியனிற்குச் சமனான பன்னாட்டு நாணய பரஸ்பர பரிமாற்றல் வசதியினைப் பெற்றுக்கொண்டது. இதன் பெறுகைகள் இதுவரையில் எடுப்பனவு செய்யப்படவில்லை. நிதியியல் கணக்கிலிருந்தான வெளிப்பாய்ச்சல்கள் 2021 யூலையின் ஐ.ஆ.டொலர் 1.0 பில்லியன் கொண்ட நாட்டிற்கான பன்னாட்டு முறியின் முதிர்ச்சி உள்ளடங்கலாக பாரியளவான

வெளிநாட்டுப் படுகடன் தீர்ப்பனவு கொடுப்பனவுகளின் காரணமாக கணிசமானவில் உயர்வடைந்து காணப்பட்டது. படிப்படியான வெளிநாட்டு முதலீட்டு வெளிப்பாய்ச்சல்கள் அரசாங்க பினையங்கள் சந்தை மற்றும் கொழும்பு பங்குப் பரிவாத்தனை ஆகிய இரண்டிலும் பதிவுசெய்யப்பட்டன. இதன் விளைவாக, 2021 செத்தெம்பரில் முடிவடையும் ஒன்பது மாத காலப்பகுதியில் சென்மதி நிலுவையின் திரண்ட நிலுவை குறிப்பிடத்தக்க பற்றாக்குறையினைப் பதிவுசெய்தது. உலகளாவிய நோய்த்தொற்றுக்கு மத்தியில் அரசாங்கத்திற்கான மட்டுப்படுத்தப்பட்ட வெளிநாட்டு சௌலாவணி உட்பாய்ச்சல்கள் மற்றும் தொடர்ச்சியான வெளிநாட்டுப் படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகளினால் 2021 செத்தெம்பர் இறுதியாவில் மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் ஐ.ஆ.டொலர் 2.7 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்தன. அதேவேளை, மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் மற்றும் வங்கித்தொழில் துறையின் வெளிநாட்டுச் சொத்துக்களை உள்ளடக்குகின்ற வெளிநாட்டுச் சொத்துக்கள் 2021 செத்தெம்பர் இறுதியில் ஐ.ஆ.டொலர் 6.1 பில்லியனாக கணக்கிடப்பட்டன. சந்தைப் பெறுமதியை அடிப்படையாகக் கொண்ட இலங்கையின் மொத்த வெளிநின்ற வெளிநாட்டுப் படுகடனானது இலங்கையின் வெளிநின்ற நாட்டிற்கான பன்னாட்டு முறிகளின் சந்தைச் விலைகளின் அதிகரிப்பிலிருந்து தோன்றிய மாற்றங்களின் முக்கிய காரணமாக ஆண்டின் ஆரம்பத்துடன் ஒப்பிடுகையில் 2021 யூன் இறுதியாவில் அதிகரித்தது.

மட்டுப்படுத்தப்பட்ட வெளிநாட்டு சௌலாவணி உட்பாய்ச்சல்களுக்கு புறம்பாக, இலங்கை அனைத்து வெளிநாட்டு படுகடன் கடப்பாடுகளையும் பூர்த்தி செய்தது....

பாரிய வெளிப்பாய்ச்சல்களுக்கு மத்தியில் உள்ளாட்டு வெளிநாட்டு சௌலாவணிச் சந்தைக்கு பற்றாக்குறையான உட்பாய்ச்சல்களின் காரணமாக இலங்கை ரூபா 2021இன் சனவரி தொடக்கம் ஏப்பிற்கு காலப்பகுதியில் தேய்வடைந்தது. சௌலாவணி வீதமானது 2020 திசைம்பர் இறுதியில் ஐ.ஆ.டொலர் ஒன்றிற்கு ரூ.186.41 இலிருந்து 2021 ஏப்பிற்கு இறுதியிலிருந்து ஐ.ஆ.டொலர் ஒன்றிற்கு ரூ.199.54 இனை அடைந்தது. அதனைத் தொடர்ந்து, வங்கிகளுக்கிடையிலான சந்தையில் நிறையேற்றப்பட்ட சராசரி உடன் சௌலாவணி வீதம் அதிகளாவன தார்மீகப் பொறுப்புடன் ஐ.ஆ.டொலர் ஒன்றிற்கு சுமர் ரூ.200 ஆக பேணப்பட்டது. 2021 ஒத்தோபர் 01ஆம் நாளன்று 'பேரண்டப் பொருளாதார மற்றும் நிதியியல் முறையை

உறுதிப்பாட்டினை நிச்சயப்படுத்திக் கொள்வதற்கான ஆறு மாதகால வழிகாட்டலில்' அறிவிக்கப்பட்டவாறு, அத்தியாவசிய இங்குமதிகளுக்கான கொடுப்பனவினை செலுத்துவதற்கான திரவத்தன்மையை வழங்குகின்ற வகையில் இலங்கை மத்திய வங்கி அண்மையில் உள்ளாட்டு வெளிநாட்டு செலாவனிச் சந்தையில் குறிப்பிடத்தக்களவில் தலையிட்டது. குறித்த தலையிடானது செலாவனி வீதத்தினை தற்போதைய மட்டமான ஐ.அ.டொல் ஒன்றிழகு ரூ.200 இல் உறுதிநிலைப்படுத்துவதற்கு உதவியது. ரூபாவானது ஆண்டின் ஆரம்பத்திலிருந்து 2021 ஒத்தோபர் இறுதிவரை ஐ.அ.டொலருக்கெதிராக 7.7 சதவீதத்தினால் தேய்வடைந்தது. 2021 ஒத்தோபர் இறுதியளவில், குறுக்கு நாணயச் செலாவனி வீத அசைவுகளைப் பிரதிபலித்து, இலங்கை ரூபாவானது ஸ்ரேலிங் பவுன், யூரோ, இந்திய ரூபா என்பவற்றுக்கு எதிராகவும் தேய்வடைந்த அதேவேளையில், யப்பானிய யென்னுக்கு எதிராக பெறுமதி உயர்வடைந்துள்ளது. கூடை நாணயங்களுக்கெதிராக இலங்கை ரூபாவின் அசைவுகளை அளவிடுகின்ற பெயராவு தாக்கமுள்ள செலாவனி வீத சுட்டென் மற்றும் உண்மைத் தாக்கமுள்ள செலாவனி வீதச் சுட்டென் என்பன 2021 ஒத்தோபர் இறுதியில் முடிவடையும் பத்து மாதக்காலப்பகுதியில் வீழ்ச்சியடைந்தன. உண்மைத் தாக்கமுள்ள செலாவனி வீதச் சுட்டெண்கள் அடிப்படை ஆண்டு மட்டத்திற்கு கீழாக (2017=100) தொடர்ந்துமிருந்து செலாவனி வீதமானது போதியாவு போட்டித்தன்மை வாய்ந்ததாயிருப்பதை பிரதிபலிக்கின்றன.

இறைத் துறை

இறைத் தொழிற்பாடுகள் முக்கியமாக உலகளாவிய நோய்த்தொற்றின் பாதகமான விளைவுகளைப் பிரதிபலித்து 2021 யூலையில் முடிவடைந்த ஏழு மாத காலப்பகுதியில் கணிசமான சவால்களுக்கு தொடர்ச்சியாக முகங்கொடுத்திருந்தன. அரசு செலவினமானது 2021

யூலையில் முடிவடைந்த ஏழு மாத காலப்பகுதியில் ஆண்டிற்காண்டு அடிப்படையில் ரூ.1,814.4 பில்லியனுக்கு 10.8 சதவீதத்தினால் அதிகரித்திருந்த அதேவேளை அரசினை மற்றும் கொடைகள் தொடர்புடைய காலப்பகுதியில் ஆண்டிற்காண்டு அடிப்படையில் ரூ.799.8 பில்லியனுக்கு 4.5 சதவீதத்தினால் மாதத்திற்கு அதிகரித்திருந்தன. வரவுசெலவுதிட்ட பற்றாக்குறையின் விரைவான விரிவாக்கமானது மத்திய அரசின் வெளிநிழல் படுகடனை அதிகரித்திருந்தது. குறிப்பாக வர்த்தக மூலங்களிலிருந்தான வெளிநாட்டு நிதியிட்டத்திற்கான அணுகலானது கட்டுப்படுத்தப்பட்டிருந்ததுடன் இது அரசாங்கத்தின் வெளிநாட்டு நாணய படுகடன் பணிக்கொடுப்பனவு மீதான அழுத்தங்களை ஏற்படுத்தியிருந்தது. இருப்பினும், அரசாங்கமானது மத்திய வங்கியின் உதவியுடன் அனைத்து முதிர்ச்சியடைந்த மத்திய அரசு படுகடனையும் முழுமையாக மீஸ்கொடுப்பனவு செய்திருந்தது.




மட்டுப்படுத்தப்பட்ட இறை இடைவெளிக்குப் புறம்பாக அரசாங்கத்தினால் அசாதாரணமான இறைத்தாண்டல் வழிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன....

இத்தகைய சவால்களுக்கு புறம்பாக, அரசாங்கமானது தாழ்ந்த வரிக்கட்டமைப்பு மற்றும் சமூக நலன்புரித் திட்டங்களைத் தொடர்ந்திருந்த அதேவேளை உலகளாவிய நோய்த்தொற்றிற்கு மத்தியில் தனியாட்களுக்கு நேரடி நிதியியல் ஆதரவினை வழங்கியதனாடான அசாதாரணமான இறைத் துண்டல்களை வழங்கியதன் வாயிலாக பொருளாதாரத்தின் மீதான உலகளாவிய நோய்த்தொற்றின் தாக்கத்தினை குறைப்பதற்கு துணை புரிந்தது. மேலும்,

வரைபடம் 1.5

அரசினைக்கெதிராக செலவினம் (அ)



(அ) 2021இந்தன் தரவுகள் மத்திய வங்கியின் மொத்த உற்பத்திக்கான ஏற்கூடனை அடிப்படையாகக் கொண்டதை.

முலக்கள் : நிதி அமைச்சர் இலங்கை மத்திய வங்கி

வரைபடம் 1.6

முக்கிய இறை மீதிகள் (அ)



(அ) 2021இந்தன் தரவுகள் மத்திய வங்கியின் மொத்த உற்பத்திக்கான ஏற்கூடனை அடிப்படையாகக் கொண்டதை.

முலக்கள் : நிதி அமைச்சர் இலங்கை மத்திய வங்கி அடிப்படையாகக் கொண்டதை.

அரசாங்கமானது தேசிய ரீதியில் கொவிட்-19 தடுப்புச் சிகித்திட்டத்தினை வெற்றிகரமாக ஆரம்பித்திருந்ததன் ஊடாக உலகளாவிய நோய்த்தொற்றை பாரியாவில் கட்டுப்படுத்தியிருந்த அதேவேளை பொருளாதாரத்தின் விரைவான மீட்சியையும் உறுதிப்படுத்தியிருந்தது.

2021 சனவரியிலிருந்து யூலை வரையான காலப்பகுதிக்கான அரசிறை சேகரிப்பு 2020இன் தொடர்பான காலப்பகுதியின் ரூ.763.2 பில்லியனிலிருந்து (மொ.உ.உற்பத்தியின் 5.1 சதவீதம்) ரூ.798.9 பில்லியனுக்கு (மதிப்பிடப்பட்ட மொ.உ.உற்பத்தியின் 4.9 சதவீதம்) அதிகரித்தது. முன்னைய ஆண்டின் அதேகாலப்பகுதியின் ஒப்பிடுகையில் 2021 யூலையில் முடிவடைந்த ஏழு மாதகாலப்பகுதியில் அரசிறையின் அதிகரிப்பானது பொருளாதார நடவடிக்கையின் மீட்சியைப் பிரதிபலித்து துறைமுக மற்றும் விமான அபிவிருத்தி தீர்வை, பெறுமதிசேர் வரி மற்றும் பண்ட ஏற்றுமதி உதவுதொகைத்திட்டத் தீர்வை என்பவற்றிலிருந்தான உயர்ந்த அரசிறை திரட்டுக்களிலிருந்து நன்மையடைந்திருந்தது. எனினும், அரசிறையின் தற்போதைய மட்டமானது உலகளாவிய நோய்த்தொற்றிக்கு முன்றான மட்டங்களைக் காட்டிலும் கணிசமானஸவு கீழாகக் காணப்பட்டுகின்றது.

அதேவேளையில், அரச செலவினம் மற்றும் தேறிய கடன் வழங்கல் 2020இன் தொடர்பான காலப்பகுதியின் ரூ.1,637.9 பில்லியனிலிருந்து (மொ.உ.உற்பத்தியின் 10.9 சதவீதம்) 2021 யூலையில் முடிவடைந்த ஏழு மாதகாலப்பகுதியில் ரூ.1,814.4 பில்லியனிற்கு (மதிப்பிடப்பட்ட மொ.உ.உற்பத்தியின் 11.0 சதவீதம்) அதிகரித்திருந்தது. இத்தகைய அதிகரிப்பானது, உலகளாவிய நோய்த்தொற்றுடன் தொடர்புடைய செலவினம் அதேபோன்று வட்டிக்கொடுப்பனவு, சம்பளங்கள் மற்றும் கூலிகளிலான அதிகரிப்பு என்பனவற்றின் காரணமாக அதிகரித்த மீண்டெழும் செலவினத்தைப் பிரதிபலிக்கின்றது. அரச முதலீடானது 2020இன் தொடர்பான காலப்பகுதியின் ரூ.192.3 பில்லியனிலிருந்து (மொ.உ.உற்பத்தியின் 1.3 சதவீதம்) 2021 யூலையில் முடிவடைந்த ஏழு மாதகாலப்பகுதியில் ரூ.242.7 பில்லியனுக்கு (மதிப்பிடப்பட்ட மொ.உ.உற்பத்தியின் 1.5 சதவீதம்) அதிகரித்திருந்தது. அரச செலவினத்தின் அதிகரிப்பானது அரசிறையின் பெயரளவு அதிகரிப்பினை எதிரீடு செய்து வரவுசெலவத்திட்ட பற்றாக்குறையை 2020இன் தொடர்பான காலப்பகுதியின் ரூ.872.6 பில்லியனிலிருந்து (மொ.உ.உற்பத்தியின் 5.8 சதவீதம்) 2021 சனவரி தொடக்கம் யூலை வரையான ஏழு மாத காலப்பகுதியில் ரூ.1,014.5 பில்லியனுக்கு (மதிப்பிடப்பட்ட மொ.உ.உற்பத்தியின் 6.2 சதவீதம்) விரிவடைவதற்கு இட்டுச்சென்றிருந்தது. அரசாங்கத்தின் குறைசேமிப்பினை பிரதிபலிக்கின்ற நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறையானது

2020இன் தொடர்புடைய காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட ரூ.694.5 பில்லியனிலிருந்து (மொ.உ.உற்பத்தியின் 4.6 சதவீதம்) 2021 யூலையில் முடிவடைந்த ஏழு மாதகாலப்பகுதியில் ரூ.779.1 பில்லியனுக்கு (மதிப்பிடப்பட்ட மொ.உ.உற்பத்தியின் 4.7 சதவீதம்) அதிகரித்திருந்தது. ஆரம்ப மீதியானது 2020இன் தொடர்புடைய காலப்பகுதியின் ரூ.288.9 பில்லியன் கொண்ட (மொ.உ.உற்பத்தியின் 1.9 சதவீதம்) பற்றாக்குறையிலிருந்து 2021 சனவரி-யூலை காலப்பகுதியில் ரூ.377.2 பில்லியன் (மதிப்பிடப்பட்ட மொ.உ.உற்பத்தியின் 2.3 சதவீதம்) பற்றாக்குறைக்கு அதிகரித்திருந்தது.

“மத்திய அரசின் வெளிநின்ற வெளிநாட்டுப் படுகடனின் சார்புப் பங்கானது 2020 இறுதியில் அவதானிக்கப்பட்ட மட்டங்களிலிருந்து 2021 யூலை இறுதியில் மேலும் வீழ்ச்சியடைந்திருந்தது.....”

நாட்டிற்கான தரமிடல் முகவர்களின் தரம் குறைப்புக்களுக்கு மத்தியில் பாரம்பரியமான உலகளாவிய சந்தைகளுக்கான அனுகுவழி தொடர்ந்தும் வரையறுக்கப்பட்டதாகவிருந்த வேளையில் நடுத்தர காலத்தில் வெளிநாட்டுப் பொறுப்புக்களில் தங்கியிருத்தலை குறைப்பதற்கான அரசாங்கத்தின் எதிர்பார்ப்புக்களை பிரதிபலித்து அரசாங்கமானது வரவுசெலவுதிட்ட பற்றாக்குறைக்கான நிதியீட்டத்தினை மேற்கொள்வதில் முழுமையாக உள்ளாட்டு மூலங்களில் தங்கியிருந்தது. தேறிய உள்ளாட்டு நிதியீட்டமானது 2020இன் தொடர்பான காலப்பகுதியின் ரூ.1,067.0 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2021 யூலையில் முடிவடைந்த ஏழு மாதகாலப்பகுதியில் ரூ. 1,204.6 பில்லியன் பெறுமதியாகவிருந்த அதேவேளை வெளிநாட்டு நிதியீட்டமானது 2020இன் தொடர்பான காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட ரூ.194.5 பில்லியன் பெறுமதியான தேறிய வெளிநாட்டு மீள்கொடுப்பனவுடன் ஒப்பிடுகையில் 2021 யூலையில் முடிவடைந்த ஏழு மாதகாலப்பகுதியில் ரூ.190.1 பில்லியன் தேறிய மீள்கொடுப்பனவினைப் பதிவு செய்திருந்தது. தேறிய உள்ளாட்டு நிதியீட்டத்திற்கான மத்திய வங்கியின் பங்களிப்பானது கடந்த ஆண்டின் தொடர்பான காலப்பகுதியின் 17.5 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2021 யூலையில் முடிவடைந்த ஏழு மாதகாலப்பகுதியில் 45.6 சதவீதத்திற்கு அதிகரித்திருந்தது. மத்திய வங்கியானது அதிகரித்த செலவினம் மற்றும் படுகடன் பணிக்கொடுப்பனவுத் தேவைப்பாடு என்பவற்றை


பூர்த்திசெய்வதற்காக முன்னொருபோதுமில்லாத அளவிற்கு நிதியீட்டத்தை வழங்குகின்ற நியதிகளில் அரசாங்கத்திற்கு ஆதரவளித்திருந்தது. 2020இன் இறுதியில் ரூ.15,117.2 பில்லியனாக விளங்கிய மத்திய அரசு படுகடனானது 2021இன் யூலை இறுதியில் ரூ. 16,751.7 பில்லியனுக்கு அதிகரித்திருந்தது. எனினும், வெளிநாட்டு படுகடனின் ஏனைய தேற்றிய மீன்கொடுப்பளவுகளுக்கிடையே முதிர்ச்சியடைந்த நாட்டிற்கான பண்ணாட்டு முறிகளுடன் மத்திய அரசு படுகடனின் வெளிநாட்டில் தங்கியிருத்தலானது வீழ்ச்சியடைந்திருந்தது.

நாணயத்துறை

மத்திய வங்கி உலகளாவிய நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட வியாபாரங்கள் மற்றும் தனிநபர்களுக்கு ஆதரவளிக்கும் அதேவேளையில், பொருளாதார மீட்சியினை வசதிப்படுத்தும் பொருட்டு 2020 ஆரம்பத்திலிருந்து 2021இன் பெருமளவான பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட முன்னெப்பொழுதுமில்லாத நாணயத் தூண்டல் வழிமுறைகளைத் தொடர்ந்தது. உள்நாட்டு நாணயச் சந்தையில் காணப்பட்ட தாழ்ந்த வட்டி வீதங்களும் மிகையான

தாழ்ந்த கடன் வழங்கல் வீதங்களினால் ஆதரவளிக்கப்பட்டும் கொடுகடனிற்கான அதிகரித்த கேள்வியைப் பிரதிபலித்தும் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடன் 2021 சனவரி-ஒக்டூ காலப்பகுதியில் குறிப்பிடத்தக்களவு விரிவடைந்தது....

வரைபடம் 1.7



அட்டவணை 1.1

அன்மைக்கால நாணயக் கொள்கை வழிமுறைகள்

தித்தி	வழிமுறைகள்
2020 சன 30	துணைநில் வைப்பு வசதி விதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி விதமானது 50 அடிப்படைய் புள்ளிகளால் முறையே 6.50 சதவீதத்திற்கும் 7.50 சதவீதத்திற்கும் குறைக்கப்பட்டன.
2020 மார் 17	துணைநில் வைப்பு வசதி விதமும் 25 அடிப்படைய் புள்ளிகளால் முறையே 6.25 சதவீதத்திற்கும் 7.25 சதவீதத்திற்கும் குறைக்கப்பட்டன.
2020 மார் 17	2020 மார்ச் 16ஆம் நாளிலிருந்து ஆரம்பிக்கும் ஒதுக்குக் காலப்பகுதியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் 1.00 சதவீதப் புள்ளியினால் 4.00 சதவீதத்திற்குக் குறைக்கப்பட்டது.
2020 மார் 27	கொவிட்-19இனால் பாதிக்கப்பட்ட வர்த்தக முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் ஒன்றுசேர்ந்த தொகை ரூ. 50 பில்லியன் கொண்ட சென்டாக்கியா கொவிட்-19 புத்துபிளித்தல் வசதி (பாகம் I - மீற்றிடப்பில் திட்டம்) 4.00 சதவீத வட்டியுடன் ஓர் சலுகை கடன் செயற்றிட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
2020 ஜூ 03	2020 ஏப்ரில் 03ஆம் நாளின் வியாபார முடிவிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் துணைநில் வைப்பு வசதி விதமும் துணைநில் கடன்வழங்கல் வசதி விதமும் 25 அடிப்படைய் புள்ளிகளால் முறையே 6.00 சதவீதத்திற்கும் 7.00 சதவீதத்திற்கும் குறைக்கப்பட்டன.
2020 ஜூ 16	வங்கி வீதமானது 500 அடிப்படைய் புள்ளிகளினால் 10.00 சதவீதத்திற்கு குறைக்கப்பட்டு +300 அடிப்படை புள்ளிகள் எல்லையுடன் துணைநில் கடன்வழங்கல் வசதி விதமும் இசைந்து செல்லும் விதத்தில் தனியிக்கமாக சரிசெய்துகொள்ள அனுமதிக்கப்பட்டது.
2020 மே 06	2020 மே 06ஆம் நாளில் வியாபார முடிவிலிருந்து நடைமுறைக்கு வரும் விதத்தில் துணைநில் வைப்பு வசதி விதமும் துணைநில் கடன்வழங்கல் வசதி விதமும் 50 அடிப்படைய் புள்ளிகளினால் முறையே 5.50 சதவீதத்திற்கும் 6.50 சதவீதத்திற்கும் குறைக்கப்பட்டன. வங்கி வீதமானது தனியிக்கமாக 9.50 சதவீதத்திற்கு குறைக்கப்பட்டது.
2020 யூன் 16	2020 யூன் 16ஆம் நாளில் வியாபார முடிவிலிருந்து நடைமுறைக்கு வரும் விதத்தில் துணைநில் வைப்பு வசதி விதமும் துணைநில் கடன்வழங்கல் வசதி விதமும் 50 அடிப்படைய் புள்ளிகளினால் முறையே 5.50 சதவீதத்திற்கும் 6.50 சதவீதத்திற்கும் குறைக்கப்பட்டன. வங்கி வீதமானது தனியிக்கமாக 9.50 சதவீதத்திற்கு குறைக்கப்பட்டது.
2020 யூன் 16	2020 மார்ச் 27இல் கொவிட்-19இனால் பாதிக்கப்பட்ட வர்த்தக முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட 4.00 சதவீத வட்டியுடன் கொண்ட சலுகை கடன் செயற்றிட்டம் (சென்டாக்கியா கொவிட்-19 புத்துபிளித்தல் வசதி - பாகம் II) நிறுக்கப்பட்டது.
2020 யூலை 09	துணைநில் வைப்பு வசதி விதமும் துணைநில் கடன்வழங்கல் வசதி விதமும் 100 அடிப்படைய் புள்ளிகளினால் முறையே 4.50 சதவீதத்திற்கும் 5.50 சதவீதத்திற்கும் குறைக்கப்பட்டன. வங்கி வீதம் தனியிக்கமாக 8.50 சதவீதத்திற்கு குறைக்கப்பட்டது.
2021 ஒக்ட் 19	துணைநில் வைப்பு வசதி விதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி விதமானது 50 அடிப்படைய் புள்ளிகளால் முறையே 5.00 சதவீதத்திற்கும் 6.00 சதவீதத்திற்கும் அதிகரிக்கப்பட்டன. வங்கி வீதமானது தனியிக்கமாக 9.00 சதவீதத்திற்கு அதிகரித்தது.
2021 ஒக்ட் 19	நியமித் தூக்கு விகிதம், 2021 செத்தம்பர் 01இல் ஆரம்பமாகும் ஒதுக்குக் காலப்பகுதியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் 2.00 சதவீதப் புள்ளிகளால் 4.00 சதவீதத்திற்கு அதிகரிக்கப்பட்டது.

ஞாமல்: இலங்கை மத்திய வங்கி குறிப்பு: இலங்கை மத்திய வங்கி மத்திய வங்கி வட்டி வீதங்கள் மற்றும் கடன்வழங்கல்

இலங்கைகள் மீதான எல்லைகளை பின்வருமாறு நடைமுறைப்படுத்தியது:

- 2020 ஏப் 27 : உரிமை பெற்ற வங்கிகளின் அடகுபிடித்தல் முற்பாணங்களின் மீது வட்டி வீத உச்ச எல்லைகள் விதிக்கப்பட்டன
- 2020 ஒக் 24 : தேர்த்தெடுக்கப்பட்ட கடன்வழங்கல் சாதனங்கள் மீதான வட்டிவீத எல்லைகள் இறுக்கப்பட்டன
- 2020 நவெ 26 : சட்டுமொல் உத்தவாதுமானிக்கப்பட்ட விட்டு கடன்கள் மீது அதிகப்பட வட்டி வீதங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன
- 2021 ஏப் 21 : உரிமை பெற்ற வங்கிகளுக்கான நினைக்க சிறிய மற்றும் நடுத்தரங்கள் தொழில்முயற்சித் துறை மீதான முன்னுரிமைத் துறை கடன்வழங்கல் இலக்ககணை அறிமுகப்படுத்தியது

கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றுக் காலப்பகுதியில் நானைய விரிவாக்கம்

கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் பரவுலும் பொருளாதாரங்கள் மற்றும் நிதியியல் சந்தைகளின் மீதான அதன் முன்னெப்பொழுதுமில்லை தாக்கமும் உலகளாவிய நீதியில் மத்திய வங்கிகளை அவற்றின் பொருளாதாரங்கள் மற்றும் நிதியியல் சந்தைகள் மீதான அதன் தாக்கத்தினைத் தனிப்பதற்கும் உலகளாவிய நோய்த்தொற்றினால் உந்தப்பட்ட நெருக்கடியினுள் சிக்குவதிலிருந்து அத்தகைய பொருளாதாரங்களைத் தடுபதற்கும் இணையற்றாலில் பாரம்பரியமற்ற கொள்கைகள் உள்ளடங்கலாக அசாதாரண நானையக் கொள்கை வழிமுறைகளைப் பின்பற்றுவதற்குக் கட்டாயப்படுத்தின். இலங்கையின் விடயம் இதற்கு மாறுபட்டாகக் காணப்படவில்லை. இலங்கையில் கொவிட்-19 நோய்த்தொற்றின் பரவல் 2020 மாசுக் கே காலப்பகுதியில் நாடானாவிய முட்கக்த்திற்கு வழிவகுத்து பொருளாதாரத்தின் சகல பரிவுகளிலும் அதிர்வகுகளை ஏற்படுத்தி, உலகளாவிய நோய்த்தொற்றின் மின்முச்சியின் அதனின்னாளைப் பல்வேறு அலைகளில் பகுதியளவான முக்கங்கள் மற்றும் நகர்வ மீதான கட்டுப்பாடுகள், தொழிற்சாலைகளை மூடுதல் மற்றும் உள்நாட்டு உற்பத்திகளை நிறுத்துதல் என்பன நிச்சயமற்றஞ்சையினுடன் அதிகரிக்கவும் உள்நாட்டுக் கேள்வியின் மீதான பாரிய அதிர்வொன்றினைத் தூண்டவும் மற்றும் பொருளாதாரத்தின் மீதான அதிர்வகுகளின் தாக்கத்தினைக் குறைப்பதற்குத் துரிதமானதும் கணிசமானதுமான கொள்கைத் தலைபீடான்று தேவைப்பட்டது.

இதற்கமைய, இலங்கை மத்திய வங்கி உலகளாவிய நோய்த்தொற்றின் ஆரம்பத்தில் கொள்கைத் தளர்த்தல் வழிமுறைகளின் தொடரொன்றினைப் பின்பற்றியது. கடன்பாடுகளின் செலவினங்களைக் குறைக்கும் நோக்குடன் மத்திய வங்கி அதன் முக்கிய கொள்கை வட்டி வீதங்களைக் குறைத்த வேலையில், வட்டிநீத உச்சங்களை விதித்தல் அதேபோன்று விசேட தாழ்ந்த வட்டி வீத கடன் செயற்றிட்டங்களை அறிமுகப்படுத்துவதனாடாக சிறப்பு கடன் வழங்கல் வீதங்களைக் குறைத்திருந்தது. மேலும், நிதிய ஒதுக்கு விதித்தின் குறைப்பு, திறைசேரி முறிகளின் கொள்வனவினாடாக அரசாங்கத்திற்கு அவசியமான நிதியிடலை வழங்குதல் மற்றும் செபாக்கியா கொவிட்-19 புதுவியரித்தல் கடன் வசதி போன்ற சலுகைக் கொடுக்கன் செயற்றிட்டங்களின் நடைமுறைப்படுத்தல் என்பன உள்நாட்டு நிதியியல் சந்தைக்குத் திவந்தியையினை உட்செலுத்தியுடன் அதன்மூலம் நிதியியல் சந்தைகளின் மீதான அமுததங்களைத் தளர்த்திய வேளையில் பொருளாதாரத்தின் தேவையுள்ள துறைகளுக்கு கடன் வழங்கலையும் ஊக்கவித்திருந்தது. மத்திய வங்கி பல்வேறு கொடுக்கன் சட்ட இசைவுத்தாமத் செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவதனாடாக உலகளாவிய நோய்த்தொற்றினால் இடர்பாட்டிற்குள்ளான வியாபாரங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தனிநபர்களுக்கு மேலதிக நிவாரணத்தினை வழங்கிய வேளையில் ஒழுங்குமுறைப்படுத்தல் சகிப்பத்தன்மையினாடாக நிதியியல் நிறுவனங்களுக்கும் ஆதரவளித்திருந்தது. மேலும், மத்திய வங்கி உள்நாட்டுப் பொருளாதாரத்தில் கொடுக்கல் வாங்கல்களினை வசதிப்படுத்துவதற்கான நானைய தேவைப்பாடுகளையும் உலகளாவிய நோய்த்தொற்றுடன் தொடர்புடைய நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் நானையத்திற்கான அதிகரித்த முன்னெச்சிக்கைக் கேள்வியினைத் தொடர்ந்தும் பூர்த்திசெய்தது.

மத்திய வங்கியினால் நடைமுறைப்படுத்தப்பட்ட இவ்வாறன உறுதிப்பாட்டினை-மையப்படுத்தியதும் வளர்ச்சி-ஆதரவு வழிமுறைகளினாலும் வலுவட்டப்பட்டு உள்நாட்டுப் பொருளாதாரம் பெரும் பொருளாதாரப் பேரிலிவொன்றினைத் தவிர்த்து படியப்படியாக முன்னோக்கி நகர்ந்ததுடன் பொருளாதார நடவடிக்கையிலும் மனோபாவுத்திலும் குறிப்பிடத்தக்கதொரு மிசியினைப் பதிவுசெய்தது. மேலும், பொருளாதாரத்தின் தேவையானதும் அதிக உற்பத்தித்திற்கும் வாய்ந்ததுமான துறைகளுக்குத் தாழ்ந்த செலவுக் கொடுக்கன் வழங்கலில் குறிப்பிடத்தக்கதொரு அதிகரிப்பும் அவதாரிக்கப்பட்டதுன் அதன்மூலம் அதன் வளர்ச்சி வாய்ப்புக்களை மேலும் அதிகரித்தது. உலகளாவிய நிதியியல் விரைவான கொள்கை ஆதரவு இல்லாதிருப்பின் உலகப் பொருளாதார சரிவின் தீவிரத்தன்மை குறைந்தது மூன்று மடங்கு அதிகமாகியிருந்திருக்குமென பன்னாட்டு நானைய நிதியத்தின் உலக பொருளாதார தோற்றப்பாடு குறிப்பிட்டுள்ளமையானது கொள்கைத் தூண்டலின் முக்கியத்துவதற்கிணையும் அவ்வாறன கொள்கை ஆதரவு இல்லாதிருப்பின் ஏற்படும் சாத்தியமான பொருளாதார இழப்புக்களையும் எடுத்துக்காட்டுகின்றது.

கொள்கை ஊக்குவிப்பு மற்றும் கொவிட்-19 தடுப்புசெயேற்றும் செயற்றிட்டங்களின் வெற்றிகரமான முன்னெடுப்பினால் ஆதரவளிக்கப்பட்டு உலகளாவிய நீதியில் பொருளாதார நடவடிக்கைகள் படிப்படியாக இயல்புநிலைக்குத் திரும்புவதுன் உலகெங்கிலுமின் மத்திய வங்கிகள் உலகளாவிய நோய்த்தொற்றின் ஆரம்பத்திலிருந்து விரிவாக்கப்பட்ட ஆதரவளைப் பூக்கடு செய்வதற்கு ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட சில வழிமுறைகளுடன் நானையக் கொள்கை இறுக்கமாக்கலுக்கான தேவைப்பாட்டினை சமிக்காது செய்துள்ளன. அதே பானியில், இலங்கை மத்திய வங்கி உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கையின் படிப்படியான வழமைக்குத்திருப்பதிலே விளைவாக எதிர்காலத்தில் கேள்வியினால் உந்தப்பட்ட பணவீக்க அழுததங்களின் கட்டியெழுப்பப்படுதல் என்பனவுற்றினை கவனத்திலெடுத்து 2021 நடுப்புக்கிழிருந்து நானைய நிலைமைகளை இறுக்கமாக்குவதற்கு அனுமதித்துடன் அதன் முக்கிய கொள்கை வீதங்களை அதிகரித்ததுடன் 2021 செத்தெம்பார் 01 இலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் நிதிய ஒதுக்கு விகிதத்தினை அதிகரித்து 2021 ஒக்டோபுத்தியில் அதனுடைய தளர்த்தப்பட்ட நானையக் கொள்கை நிலைப்பாட்டினை மத்திய வங்கியின் கட்டியெழுப்பப்படுதல் என்பனவுற்றினை கவனத்திலெடுத்து 2021 செத்தெம்பார் 01 இலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் நிதிய ஒதுக்கு விகிதத்தினை அதிகரித்து 2021 ஒக்டோபுத்தியில் அதனுடைய தளர்த்தப்பட்ட நானையக் கொள்கை நிலைப்பாட்டினை முடிவுக்கு கொண்டுவருவதற்கு சமிக்காது செய்தது. மேலும், அரச பின்மையங்கள் மீதான முதலாந்தர ஏலவிப்பனைகளில் ஏற்புக்கான உயர்ந்தப்பட்ச விளைவு வீதமும் 2021 செத்தெம்பார் நடுப்புக்கிழிருந்து நீக்கப்பட்டு அரச பின்மையங்கள் மீதான வினைவுகளை சீராக்குவதற்கும் சந்தையினால் நிர்ணயிக்கப்பட்டதாக அமைவதற்கும் அனுமதித்த வேளையில் முதலாந்தர சந்தை ஏலவிப்பனைகளில் திறைசேரி உண்டியல்களின் மத்திய வங்கியின் கொள்கைகளை நேர்வைப்புக்களையும் வேறாக நடைமுறைக்காலத்திலே செய்வதற்கும் கொள்கைகளையும் வெற்றிக்கொண்டு விரும்புகின்றது. மேலும், அலைகளில் குறிப்பிடத்தக்கதொரு மிசியினைப் பதிவுசெய்து கொண்டு விரும்புகின்றது. மேலும், அரசு பின்மையங்கள் மீதான வினைவுகளை சீராக்குவதற்கும் வழங்குவதற்கும் அதிகமாகியிருந்திருக்குமென பன்னாட்டு நானைய நிதியத்தின் உலக பொருளாதார தோற்றப்பாடு குறிப்பிட்டுள்ளமையானது கொள்கைத் தூண்டலின் முக்கியத்துவதற்கிணையும் அவ்வாறன கொள்கை ஆதரவு இல்லாதிருப்பின் ஏற்படும் சாத்தியமான பொருளாதார இழப்புக்களையும் எடுத்துக்காட்டுகின்றது.

திரவத்தன்மை மட்டங்களும் தனியார் துறைக்கான கொடுக்கனில் குறிப்பிடத்தக்க விரிவாக்கமொன்றினை விளைவித்தன. மேலும், பொருளாதாரத்தின் தேவைப்படுகின்ற மற்றும் உற்பத்தித் திறன்மிக்க துறைகளுக்கான மேலதிக உத்துவேகத்தினை வழங்குகின்றது. நோக்குடன் 2021 ஏப்பிற்கில் நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தரங்கள் தொற்றும் ஏற்பாடுகளை மற்றும் நிதியில் நோக்குடன் பேர்ந்தப் போன்ற மற்றும் நிதியில் முறைமை துறைமை உறுதிப்பாட்டினை பாதுகாக்கும் நோக்குடன் பேர்ந்தப் போருளாதார மற்றும் நிதியில் முறைமை உறுதிப்பாட்டினை நிச்சயப்படுத்துவதற்கான ஆறு மாத கால வழிகாட்டலில், குறித்துறைக்கப்பட்டவாறு அத்தகைய நானைய ஊக்குவிப்புக்களை படிப்படியாக இலங்கைகளை

வழக்கப்பட்ட கொடுக்கன் 2021 ஒக்டோபுத்து இறுதியில் ஆண்டிற்காண்டு 15.1 சதவீதத்தினால் குறிப்பிடத்தக்களை விரிவாக்கமடைந்து அரச துறைக்கான கொடுக்கனில் துரித விரிவாக்கத்துடன் விரிந்த பண் நிரம்பல் (M_{2b}) 2021 ஒக்டோபுத்து இறுதியில் ஆண்டிற்காண்டு 21.0 சதவீதத்தினால் வளர்ச்சியடைவதைனை விளைவித்திருந்தது. இருப்பினும், உள்நாட்டு நிதியியல் சந்தைகளிலும் வெளிநாட்டுத் துறையிலும் சமநிலையின்மைகள் தோற்றம்பெற்றதன் காரணமாகவும் அதே வேளையில் பாதுகாக்கு வேண்டப் போருளாதார மற்றும் நிதியில் முறைமை உறுதிப்பாட்டினை பாதுகாக்கும் நோக்குடன் பேர்ந்தப் போருளாதார மற்றும் நிதியில் முறைமை உறுதிப்பாட்டினை நிச்சயப்படுத்துவதற்கான ஆறு மாத கால வழிகாட்டலில், குறித்துறைக்கப்பட்டவாறு அத்தகைய நானைய ஊக்குவிப்புக்களை படிப்படியாக இலங்கைதொழிப்பதில் ஈடுபடும்.

நாணயத் தூண்டலின் காலங்கடந்த விளைவுகளிலிருந்து பணவீக்க அழுத்தங்களின் சாத்தியமான கட்டியெழுப்புதலையும் கருத்திற்கொண்டு மத்திய வங்கி 2021 ஒக்டூபர் நடுப்பகுதியில் நாணய இறுக்கமாக்கல் வழிமுறைகளை நடைமுறைப்படுத்தியது. இதற்கமைய, துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன் வழங்கல் வீதம் ஆகிய முக்கிய நாணயக்கொள்கை வட்டி வீதங்கள் 50 அடிப்படைப் புள்ளிகளினால் முறையே 5.00 சதவீதத்திற்கும் 6.00 சதவீதத்திற்கும் உயர்த்தப்பட்டுதான் நியதி ஒதுக்கு விகிதமானது 2 அடிப்படைப் புள்ளிகளினால் 4.00 சதவீதத்திற்கு உயர்த்தப்பட்டது. அசாதாரணமான நாணயத் தளர்த்தல் வழிமுறைகளின் ஊடுகட்டத்தலைப் பிரதிபலித்து 2020இன் ஆரம்பத்திலிருந்து குறிப்பிடத்தக்காலும் வீழ்ச்சியடைந்த சந்தை வட்டி வீதங்கள் மத்திய வங்கியின் நாணய மற்றும் திரவத்தன்மை இறுக்கமாக்குதல் வழிமுறைகளுக்குப் பதிலிறுத்தத் தொடங்கின.

நிதியியல் துறை

உலகளாவிய நோய்த்தொற்றினால் தோற்றும்பெற்ற சவால்மிக்க உலகளாவிய மற்றும் உள்நாட்டுப் பேரன்டப் பொருளாதார நிலைமைகளுக்கு மத்தியில் ஆய்வுக்குரிய காலப்பகுதியில் நிதியியல் துறை தொடர்ந்தும் தாக்குப்பிடிக்கக்கூடிய தன்மையினைக் கொண்டிருந்தது. வங்கித்தொழில் துறையின் சொத்துக்கள், அதிகரித்துவரும் இலாபத்தன்மையுடன் இணைந்து வளர்ச்சியடைந்தன. இருப்பினும், வீழ்ச்சியடைந்துவரும் வெளிநாட்டு நாணயத் திரவத்தன்மையும் மோசமடைந்துவரும் கொடுக்கன் தரத்தினதும் காரணமாக வங்கித்தொழில் துறை சவால்களுக்கு முகம்கொடுத்தது. அதேவேளை, உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக் கம்பனிகள் துறை சொத்துத் தளத்தில் சிறிதளவான அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்தது. செயற்பாக்கடன்களில் அதிகரிப்பானது கரிசனைக்குரியதாகக் காணப்பட்டதாயினும் சில உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக் கம்பனிகள் நட்டங்களை ஏற்படுத்தியதற்குப் புறம்பாக ஒட்டுமொத்தமாக துறையின் இலாபத்தன்மை அதிகரித்திருந்தது. இருப்பினும், உரிமம்பெற்ற வங்கிகள் மற்றும் உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக் கம்பனிகளும் போதிய ஏற்பாடுகள், மூலதன மற்றும் திரவத்தன்மைத் தாங்கியிருப்புக்களை அறிக்கையிட்டதுடன் அதன்மூலம் அவற்றின் ஆற்றல்வாய்ந்த தன்மையினை நிச்சயப்படுத்தின. இத்துறையிலுள்ள நீடித்திருக்கும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக நிதியியல் துறையின் ஒருங்கிணைப்பிற்கான முதன்மைத் திட்டத்தினை மத்திய வங்கி புதுப்பித்தது. இணைப்புக்கள் மற்றும்

கையேற்புக்களுடன் துறைக்குப் புதிய மூலதனத்தை உட்புகுத்துவதனை ஊக்குவிப்பதனை இலக்காகக்கொண்டு ஒருங்கிணைத்தல் செய்முறை முன்னேற்றங்களுடு வருகின்றது. காப்புறுதி, பங்குத்தரகர்கள், கூறு நம்பிக்கைகள் மற்றும் சேமலாப நிதியங்கள் போன்ற நிதியியல் துறையிலுள்ள ஏனைய துணைத்துறைகள் பரீஸிலைனியில் கொள்ளப்பட்ட காலப்பகுதியில் கலப்பான செயலாற்றுமொன்றினைப் பதிவுசெய்திருந்தன. நிதியியல் சந்தைகளைப் பொறுத்தவளில் உள்நாட்டு பணச் சந்தையில் தீரவுத்தன்மையானது 2021 யூலையில் கணிசமானாலும் வீழ்ச்சியடைந்ததுடன் 2021 ஒக்டோபர் எதிர்க்கணியமாக மாற்றுமடைந்து முக்கியமாக நாணயக் கொள்கை மற்றும் தொழிழ்பாடுகளின் தாக்கங்களைப் பிரதிபலித்திருந்த வேளையில், உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தை அழுத்தங்களை எதிர்கொண்டமைக்கு மெதுவடைந்திருந்த உட்பாய்ச்சல்களுக்கு மத்தியில் பெருமளவான வெளிப்பாய்ச்சல்கள் காரணமாயமைந்தன. இருப்பினும், சில தளம்பல் நிலைகளுக்கும் வெளிநாட்டு முதலீட்டு வெளிப்பாய்ச்சல்களுக்கும் மத்தியில் பங்குச் சந்தை குறிப்பிடத்தக்க செயலாற்றுமொன்றினைப் பதிவுசெய்தது. நிதியியல் உட்கட்டமைப்பானது கொவிட-19 உலகளாவிய நோய்த்தொற்றின் காரணமாக நிச்சயமற்ற தன்மைகளை அதிகளவில் கொண்டிருந்த போதும் நிதியியல் துறையின் சீரானதொரு தொழிற்பாட்டினை நிச்சயப்படுத்தியிருந்தது.

1.2 பண்ணாட்டுப் பொருளாதாரச் சூழல்

பொருளாதாரங்களுக்கிடையிலான குறிப்பிடத்தக்க ஏற்றத்தாழ்வுகளுக்கு மத்தியிலும் உலகப் பொருளாதாரம் உலகளாவிய நோய்த்தொற்றின் தாக்கங்களிலிருந்து படிப்படியாக மீட்சியோன்றினைப் பதிவுசெய்தது. 2021 ஒத்தோபரில் வெளியிடப்பட்ட பண்ணாட்டு நாணய நிதியத்தின் உலகப் பொருளாதாரத் தோற்றப்பாட்டின் பிரகாரம் 2020இல் 3.1 சதவீதத்தினால் சுருக்கமடைந்த உலகப் பொருளாதாரமானது 2021இல் 5.9 சதவீதத்தினாலும் 2022இல் 4.9 சதவீதத்தினாலும் வளர்ச்சியடைவதற்கு ஏறிவுசெய்யப்பட்டுள்ளது. தடுப்புசிக்கான அனுகல் மற்றும் கொள்கை ஆதரவிலான பாரிய ஏற்றத்தாழ்வுகள் பொருளாதார வாய்ப்புக்களின் மீதான அவற்றின் தாக்கம் காரணமாக முக்கிய கரிசனையொன்றாக தொடர்ந்துமிருக்கின்றன. முன்னேற்றங்களை பொருளாதாரங்களுக்கான தீரன்ட வெளியீடானது 2022இல் அதன் உலகளாவிய நோய்த்தொற்றிற்கு முன்னைய வளர்ச்சிப் பாதைக்கு மீளாழுச்சியடைவதற்கும் 2024ஆம் ஆண்டளவில் அதனை விருஷ்சிக்கெல்வதற்கும் எதிர்பார்க்கப்படுகின்ற வேளையில், தோற்றும் பெற்றுவரும் சந்தை மற்றும் வளர்ச்சியடைந்துவரும் பொருளாதாரங்களின் (சீனா நீங்கலாக) ஏறிவுசெய்யப்பட்ட வளர்ச்சியானது 2024இல் உலகளாவிய நோய்த்தொற்றிற்கு முன்னைய எதிர்வுக்கறவின் கீழேயே காணப்படுமென

அட்டவணை 1.2

தெரிந்தெடுக்கப்பட்ட மத்திய வங்கிகளின் கொள்கை வட்டி வீதங்களின் மாற்றங்கள் %

நாடு	முதன்மைக் கொள்கை வீதம்	2018 முடிவில்	2019 முடிவில்	2020 முடிவில்	2020 ஒத். 15
இலங்கை	துணைஞில் வைப்பி வசதி வீதம் துணைஞில் கடன்வழங்கல் வசதி வீதம்	8.00	7.00	4.50	5.00
		9.00	8.00	5.50	6.00
தோற்றுமிகுற்றுவரும் சந்தைப் பொருளாதாரங்கள்					
இந்தியா	மீஸ்கொள்வனவு வீதம்	6.50	5.15	4.00	4.00
மலேசியா	ஓரிரவுக் கொள்கை வீதம்	3.25	3.00	1.75	1.75
தாய்லாந்து	1-நாள் இருபுடை மீஸ்கொள்வனவு வீதம் 1-ஆண்டு கடன்வழங்கல் வீதம்	1.75	1.25	0.50	0.50
சீனா		4.35	4.15	3.85	3.85
இந்தோனேசியா	7-நாள் நேர்மாற்று மீஸ்கொள்வனவு வீதம்	6.00	5.00	3.75	3.50
பிலிப்பைன்ஸ்	ஓரிரவு நேர்மாற்று மீஸ்கொள்வனவு வீதம்	4.75	4.00	2.00	2.00
முன்னேற்றங்கண்ட பொருளாதாரங்கள்					
ஐக்கிய அமெரிக்கா பெட்டரல் நிதி வீதம்	2.25-2.50	1.50-1.75	0.00-0.25	0.00-0.25	
ஐக்கிய இராச்சியம் வங்கி வீதம்	0.75	0.75	0.10	0.10	
ஐரோப்பிய மத்திய வங்கி மீஸ்தியிடல் வீதம்	0.00	0.00	0.00	0.00	
யப்பான்	ஓரிரவு அறைப்பு வீதம்	-0.10	-0.10	-0.10	-0.10
கனடா	ஓரிரவு வீதம்	1.75	1.75	0.25	0.25
அவஸ்திரேலியா	காக வீதம்	1.50	0.75	0.10	0.10
கவிடன்	மீஸ்கொள்வனவு வீதம்	-0.50	-0.25	0.00	0.00

மூலம்: தொடர்பான மத்திய வங்கிகளின் இணையத்தளங்கள்

எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கமைய, முன்னேற்றங்கண்ட பொருளாதாரங்கள் 2021 மற்றும் 2022இல் முறையே 5.2 சதவீதத்தினாலும் 4.5 சதவீதத்தினாலும் வளர்ச்சியடைவதற்கு ஏறிவுசெய்யப்பட்டுள்ளன. ஐக்கிய அமெரிக்கா 2020இல் பதிவுசெய்த 3.4 சதவீத சுருக்கமொன்றுடன் ஒப்பிடுகையில் 2021இல் 6.0 சதவீதத்தினாலும் 2022இல் 5.2 சதவீதத்தினாலும் வளர்ச்சியடைவதற்கு ஏறிவுசெய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய வலயத்தில் பொருளாதார நடவடிக்கை 2020இல் 6.3 சதவீத சுருக்கமொன்றிலிருந்து 2021இல் 5.0 சதவீத மற்றும் 2022இல் 4.3 சதவீத வளர்ச்சியொன்றிற்குக் குறிப்பிடத்தக்காலை அதிகரிப்பதற்கு ஏறிவுசெய்யப்பட்டுள்ளது. 2020இல் 2.1 சதவீதத்தினால் சுருக்கமடைந்த தோற்றும் பெற்றுவரும் சந்தை மற்றும் வளர்ச்சியடைந்துவரும் பொருளாதாரங்கள் 2021இல் 6.4 சதவீதத்தினாலும் அதனைத்தொடர்ந்து 2022இல் 5.1 சதவீதத்தினாலும் வளர்ச்சியடைவதற்கு ஏறிவுசெய்யப்பட்டுள்ளன. தோற்றும் பெற்றுவரும் மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் ஆசியாவிற்கான முறையே 2021 மற்றும் 2022இற்கு ஏறிவுசெய்யப்பட்ட 7.2 சதவீத மற்றும் 6.3 சதவீத வலுவான வளர்ச்சியானது முக்கியமாக சீனா மற்றும் இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் உயர் வளர்ச்சியினை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அரசு முதலீட்டின் குறைப்பிற்கு மத்தியிலும் சீனாவின் பொருளாதாரமானது 2022இல் 5.6 சதவீதத்திற்கு மெதுவடைவதற்கு முன்னர் 2021இல் 8.0 சதவீதத்தினால் வளர்ச்சியடைவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவிற்கான வளர்ச்சி

வாய்ப்புக்கள் வலுவாகக் காணப்பட்டு பொருளாதாரமானது 2021இல் 9.5 சதவீதத்தினாலும் 2022இல் 8.5 சதவீதத்தினாலும் வளர்ச்சியடைவதற்கு ஏறிவுசெய்யப்பட்டுள்ளன.

பொருளாதாரங்களின் பணவீக்க வீதங்கள் 2021இல் இதுவரையான காலப்பகுதியில் துரிதமாக வளர்ச்சியடைந்து உலகளாவிய நோய்த்தொற்றிற்கு மத்தியில் பொருளாதார நடவடிக்கையின் வலுப்படுத்தலினாலும் அதேபோன்று உலகளாவிய நிரம்பல் சங்கிலி இடையூறுகளினாலும் பகுதியளவில் தூண்டப்பட்டிருந்தன. சில முன்னேற்றமடைந்த, தோற்றும் பெற்றுவரும் சந்தை மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் பொருளாதாரங்களில் நுகர்வோர் விலைகள் விரைவானதொரு கதியில் அதிகரித்து உலகளாவிய நோய்த்தொற்றினால் தூண்டப்பட்ட நிரம்பல் - கேள்விப் பொருத்தப்பாடுகளுமைகள், அதிகரித்துவரும் பண்ட விலைகள் மற்றும் சில நாடுகளில் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தற்காலிக வரிக் குறைப்புக்களின் காலாவதியாதல் போன்ற கொள்கையுடன் தொடர்புடைய அபிவிருத்திகளின் ஒருங்கிணைந்த தாக்கத்தினைப் பிரதிபலித்திருந்தன.

சில முக்கிய மத்திய வங்கிகள் உலகளாவிய பண்ட விலைகளின் மீதான அழுத்தங்கள் முன்னர் எதிர்பார்க்கப்பட்டதிலும் பார்க்க நீடிக்கக்கூடுமெனக் கணிக்கின்றமையினால் உலகளாவிய பணவீக்கம் தொடர்பிலான நிச்சயமற்ற தன்மைகள் உயர்ந்தாலீல் காணப்படுகின்றன. உயர் உணவு விலைகள், உயர் வலு விலைகளின் காலங்கடந்த விளைவுகள் மற்றும் மற்றையவற்றிற்கிடையில் நாணயத் தேய்மானம் எனவெற்றின் காரணமாக தோற்றும் பெற்றுவரும் சந்தை மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் பொருளாதாரங்களின் விலை அழுத்தங்களும் நீடித்திருப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கமைய, முன்னேற்றங்கண்ட பொருளாதாரக் குழுமத்தில் நுகர்வோர் விலைப் பணவீக்கமானது 2021இல் 2.8 சதவீதத்தில் ஏறிவுசெய்யப்பட்டுள்ள வேளையில், தோற்றும் பெற்றுவரும் சந்தை மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் பொருளாதாரங்களில் 2021இல் 5.5 சதவீதத்திலமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. முன்னேற்றங்கண்ட பொருளாதாரங்களில் எதிர்பார்க்கப்படும் பொருளாதார மீட்சியுடன் எண்ணைய விலைகள் 2021இல் 60 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றன. எண்ணையல்லா பண்ட விலைகள், குறிப்பாக உலோக மற்றும் நுகர்வோர் உணவு விலைகளில் அன்மைய அதிகரிப்பினைப் பிரதிபலித்து, 2020இன் மட்டங்களிற்கு மேலாக ஏறத்தாழ 30 சதவீதத்தினால் உயர்வடைவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றன. இருப்பினும், மத்திய வங்கிகளின் முற்கூட்டிய நடவடிக்கைகளினாலும் அதேபோன்று

உலகளாவிய நிரம்பல் சங்கிலிகளில் எதிர்பார்க்கப்படும் மேம்பாடுகளினாலும் ஆதரவளிக்கப்பட்டு விலை அழுத்தங்கள் நடுத்தர காலத்தில் ஓரளவு இலகுவடைவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றன.

உலகளாவிய நோய்த்தொற்றின் பரிணாம வளர்ச்சி, பணவீக்கத் தோற்றப்பாடு மற்றும் உலகளாவிய நிதியியல் நிலைப்பாடுகளின் அசைவுகள் என்பவற்றுடன் இணைந்த குறிப்பிடத்தக்க நிச்சயமற்ற தன்மைகள் உலகளாவிய பொருளாதார மீட்சியின் தாக்குப்பிடிக்கக்கூடிய தன்மையினைத் தொடர்ந்தும் பாதிக்கக்கூடும். மேலும், தொடர்ச்சியான நிரம்பல் - கேள்விப் பொருத்தப்பாடுகளும் விளைவான பணவீக்க அழுத்தங்களும் முன்னேற்றங்கள்ட பொருளாதாரங்களில் எதிர்பார்க்கப்பட்டதிலும் பார்க்க விரைவாக நாணயக் கொள்கை வழமைக்குத் திரும்புவதற்கு வழிவகுத்து உலகளாவிய நிதியியல் நிலைப்பாடுகளை இறுக்கமடையச் செய்யக்கூடும். மேலும், நிதியியல் சந்தைகளில் தளம்பல் நிலைகள், சில நாடுகளில் சமூக நீதியான குழப்ப நிலை, பாதகமான காலநிலை அதிர்வுகள், இணையத்தள தாக்குதல்கள் மற்றும் வர்த்தக மற்றும் தொழில்நுட்ப பதற்றங்களின் தீவிரத்தன்மை போன்றன உலகளாவிய பொருளாதார மீட்சியினை பாதிக்கக்கூடும். இருப்பினும், தடுப்புசியேற்றவின் முன்னெடுப்பினைத் துரிதப்படுத்தலும் தொழில்நுட்பத்தினால் உந்தப்பட்ட உற்பத்தித்திறன் வளர்ச்சியின் விரைவுத் தன்மையும் எதிர்வரும் காலப்பகுதியில் உலகளாவிய பொருளாதார மீட்சியினை வலுப்படுத்துவதற்குத் துணைபுரியும்.

1.3 எதிர்பார்க்கப்படும் அபிவிருத்திகள்

உலகளாவிய நோய்த்தொற்றினை விரைவாகக் கட்டுப்படுத்தல், தடுப்புசியேற்றவின் துரித முன்னேற்றும் மற்றும் ஏற்றுமதியை மையமாகக் கொண்ட உற்பத்திப் பொருளாதாரத்தினை உருவாக்குவதற்கான தொடர்ச்சியான கொள்கை அரிப்பனிப்பு ஆகியவை பொருளாதாரம் 2021இல் மீளமுச்சியடைவதற்கும் அதன் பின்னர் உயர் வளர்ச்சிப்பாதையைப் பேணுவதற்கும் உதவுமென எதிர்பார்க்கப்படுகின்றது. நோய்த்தொற்றினைக் கட்டுப்படுத்துவதற்கு குறிப்பாக 2021 ஏப்பிறவிலிருந்து செத்தெம்பர் வரையான காலப்பகுதியில் நகர்வு மீதான கட்டுப்பாடுகளினை விதித்தமையின் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நடவடிக்கையின் மிதமான தன்மையின் காரணமாக 6.0 சதவீதத்தினை கொண்ட ஆரம்ப ஏறிவைக் காட்டிலும் கீழ்நோக்கித் திருத்தப்பட்டு பொருளாதாரமானது 2021இல் 5.0 சதவீதத்தினால் வளர்ச்சியடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும், 2020இன் முதல்வரைப்பகுதியில் விதிக்கப்பட்ட கடுமையான

முடக்குதலுடன் ஒப்பிடுகையில் 2021இல் இதுவரையில் நகர்வு மீதான கட்டுப்பாட்டு வழிமுறைகள் கடுமை குறைந்ததாகவே காணப்பட்டன. மேலும், 2021இன் இறுதியளவில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பிரசைகளுக்கும் தடுப்புசியேற்றவினை இலக்காகக் கொண்ட அரசாங்கத்தின் கொவிட்-19 தடுப்புசியேற்றல் முன்னெடுப்பானது பொருளாதார நடவடிக்கையினை தொடர்வதற்கு மேலும் வசதியளிக்கும். அதேவேளை, 2021 ஒத்தோபர் 01 அன்று மத்திய வங்கியினால் அறிவிக்கப்பட்ட ‘ஆறு மாத கால வழிகாட்டலில்’ குறுகிய காலத்திலும் மற்றும் நடுத்தர காலம் முதல் நீண்ட காலம் வரையான காலப்பகுதியிலும் பொருளாதாரத்தின் மீளமுச்சியினை இலக்காகக் கொண்டு, பொருளாதாரத்தில் அனைத்து ஆர்வலர்களுடனும் கூட்டினைந்து செயற்படுத்துவதற்கான பன்முக வழிமுறைகளை அறிமுகப்படுத்தப்பட்டதுடன் இதன்மூலம் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் வழிமுறைகள் நிறைவுசெய்யப்படுகின்றன. இவ்வழிமுறைகள், பேரண்டப் பொருளாதார மற்றும் நிதியியல் முறையை உறுதிப்பாட்டினை மேம்படுத்துகின்ற அதேவேளை முதலீட்டாளர் நம்பிக்கையை அதிகரிக்கவும் வியாபாரம் செய்யும் சூழலினை மேம்படுத்தவும் உதவும்.



பொருளாதாரத்தின் நடுத்தர காலம் முதல் நீண்ட காலம் வரையிலான வளர்ச்சிப்பாதையினை வலுப்படுத்துவதில் அமைப்பியல் சீர்திருத்தங்களின் நடைமுறைப்படுத்தலானது முக்கியமானதாகக் காணப்படுகின்றது...

நடுத்தர கால வளர்ச்சிப்பாதையானது, பொருளாதார நடவடிக்கையின் பாரியளவிலான பன்முகப்படுத்தலுடன் ஏற்றுமதி சார்ந்த உற்பத்திப் பொருளாதாரத்தை உருவாக்குவதை நோக்கிய அரசாங்கத்தின் தொடர்ச்சியான உந்துதலை மையமாகக் கொண்டுள்ளது. கொழும்பு துறைமுக நகரச் செயற்றிட்டம் போன்ற பாரியளவான முதலீடுகள் மற்றும் அம்பாந்தோட்டை கைத்தொழில் வலயம் போன்ற கைத்தொழில் வலயங்களின் அபிவிருத்தி போன்றவை எதிர்வரும் காலப்பகுதியில் மிகவும் தேவைப்படும் வெளிநாட்டு மூலதனத்தை கவருமென எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கத்தின் பிராந்திய அபிவிருத்தி முன்னெடுப்புகள் நாட்டில் வருமான ஏற்றுத்தாழ்வுகளைக் குறைக்கும் என்பதுடன் அனைத்தையுமள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறுங்கால

உறுதிப்பாட்டு குறிக்கோள்கள் அடையப்பட்டவுடன், உலகளாவிய நோய்த்தொற்றுக்கு பிந்திய பொருளாதாரத்தில் எதிர்பார்க்கப்படும் உயர் வளர்ச்சிப் பாதையானது அதிகரித்த தொழில்வாய்ப்புகள், உயர் வாழ்க்கைத் தரம் மற்றும் நீடித்துநிலைத்திருக்கும் வளர்ச்சிக்கு இட்டுச்செல்லுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இக்கொள்கை முயற்சிகளால் ஆதரிக்கப்படுவதன் மூலமாக, பொருளாதார வளர்ச்சியானது மீளாழுச்சியடையுமென எதிர்பார்க்கப்படுவதுடன் நடுத்தர காலத்தில் 5.0 சதவீதத்திற்கு மேல் நிலையாக முன்னேற்றமடைந்து இதன் மூலம் நாட்டில் வளர்ச்சியின் நன்மைகளின் பகிரவை உறுதிசெய்யும். இருப்பினும், உலகளாவிய நோய்த்தொற்றுக்கு மத்தியில் காணப்பட்ட அதிகரித்தளவான பாதிக்கப்படக்கூடிய தன்மைகளினை நாடு வெற்றி கொள்வதற்கு நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மற்றும் வளர்ச்சியைத் தூண்டும் அமைப்பியல் சீர்திருத்தங்களின் காத்திரமான நடைமுறைப்படுத்தலானது முக்கியமானதாக அமைகின்றது.

எதிர்பார்க்கப்பட்ட வெளிநாட்டு செலாவணி உட்பாய்ச்சல்கள் மற்றும் உறுதியான செலாவணி வீதம் என்பவற்றுடன் எதிர்வரும் காலத்தில் வெளிநாட்டுத்துறையின் தாக்குப்பிடிக்கும்தன்மை மேம்படுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது...

குற்றுலாத்துறையின் மீட்சியுடன் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கும் படுகடனை உருவாக்காத வெளிநாட்டு உட்பாய்ச்சல்களைக் கவர்வதற்கும் மேற்கொள்ளப்பட்ட வழிமுறைகளினால் ஆதரவளிக்கப்பட்டு வெளிநாட்டுத் துறையின் தாக்குப்பிடிக்கும்தன்மை மேம்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. உள்நாட்டு நடவடிக்கைகளின் மீட்சி மற்றும் உள்நாட்டு இறக்குமதிச் சுருக்க வழிமுறைகளின் படிப்படியான தளர்த்தல்களுடன் இணைந்து உலகளாவிய பொருளாதார மீளாழுச்சி அத்துடன் வழங்கல் சங்கிலியின் இடையீடுகளினால் தூண்டப்படுகின்ற அதிகரிக்கும் வலு மற்றும் ஏனைய பண்டங்களின் விலைகள் எதிர்வரும் காலத்தில் இறக்குமதிச் செலவினத்தை அதிகரிக்கக்கூடும். இறக்குமதி மாற்றிட்டு உற்பத்திச் செயன்முறைகளில் அவதானிக்கப்பட்ட உயர்வானது இறக்குமதிச் செலவினத்தை ஓரளவிற்கு குறைப்பதற்கு ஆதரவளிக்கக்கூடும். எவ்வாறாயினும், 2021 இல் இதுவரையில் பதிவுசெய்யப்பட்ட வணிகப்பொருள் ஏற்றுமதிகளின் குறிப்பிடத்தக்களாவான வளர்ச்சியானது எதிர்வரும் காலத்திலும் தொடருமென

எதிர்பார்க்கப்படுவதுடன் அதன்மூலம் வர்த்தக பற்றாக்குறை ஓராவிற்கு தணிக்கப்படும். சில கைத்தொழில்களை மேம்படுத்துவதற்கு அரசாங்கத்தின் வலியுறுத்தல்கள் எதிர்வரும் காலத்தில் ஏற்றுமதித் துறையில் வளர்ச்சி தூண்டுதலை தக்கவைத்துக்கொள்வதற்கு தேவையான தூண்டுதலை வழங்குமென எதிர்பார்க்கப்படுகிறது. வணிகப்பொருள் வர்த்தகத் துறைகளுக்கு மேலதிகமாக, அரசாங்கமானது பணிகள் வர்த்தகத்தையும் தொழிலாளர் பணவனுப்பல்கள் மீதான உட்பாய்ச்சல்களையும் முனைப்புடன் மேம்படுத்துவதற்கான செயன்முறையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மேலும், தேசிய வர்த்தகக் கொள்கையின் அபிவிருத்தி, முன்னேடுக்கப்படுகின்ற உட்கட்டமைப்பு மேம்படுத்தல்கள், விசேட பொருளாதார வலயங்களின் நிறுவல்கள் மற்றும் முக்கிய வர்த்தக இணை நாடுகள்/ பிராந்தியங்களுடன் பொருளாதார இராஜதந்திரங்களை வலுப்படுத்தல் என்பன நடுத்தரக்காலத்தில் இலங்கைக்கான ஏற்றுமதிகளின் வாய்ப்புக்களை விரிவுப்படுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது.

உலகளாவிய பயணத்தின் மேம்பட்ட உத்வேகத்துடன் தேசிய தடுப்புசியேற்றல் செயற்பாட்டின் வெற்றிகரமான நடைமுறைப்படுத்தல் மற்றும் நகர்வு மீதான கட்டுப்பாடுகளின் படிப்படியான நீக்கம் என்பவற்றுடன் சுற்றுலாத்துறையானது உறுதியான மீட்சியைப் பதிவுசெய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது. அதிகரித்த உலகளாவிய பயணம் மற்றும் உலகளாவிய நடவடிக்கைகள் இயல்பு நிலைக்கு திரும்பியதற்கிணங்க தொழிலாளர்களுக்கான கேள்வி உறுதியடைதல் என்பவற்றுடன் வெளிநாட்டு தொழில்வாய்ப்பிற்கான புறப்பாடுகள் அதிகரிக்குமென்ற எதிர்பார்க்கைக்கிணங்க தொழிலாளர் பணவனுப்பல்கள் 2021 ஒக்டூ மற்றும் செத்தெம்பரில் அவதானிக்கப்பட்ட மட்டங்களிலிருந்து மேம்படுமென எதிர்பார்க்கப்படுகின்றன. மேலும், உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணி சந்தையில் செலாவணி வீதத்தின் உறுதிப்பாடு மற்றும் உத்தியோகபூர்வ மற்றும் உத்தியோகபூர்வமற்ற சந்தைகளுக்கிடையிலான செலாவணி வீதங்களின் வேறுபாடு குறுக்கமடைதல் என்பன முறைசார் ஊடகங்களினுடாக அதிகளவான வெளிநாட்டு பணவனுப்பல்களை கவர்வதற்கு ஆதரவு வழங்கும். குறிப்பாக துறைவாரியான செயலனிக் குழுக்களினுடாக வணிகப்பொருள் ஏற்றுமதி மற்றும் பணிகள் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுடன் உண்மைத் தாக்கமுள்ள செலாவணி வீத சுட்டெண்களில் பிரதிபலிக்கப்பட்டவாறான இலங்கை ரூபாவின் அதிகரித்த போட்டித்தன்மை போன்றவற்றுடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக வர்த்தக நிலுவை மற்றும் வெளிநாட்டு நடைமுறைக் கணக்கு நிலுவை என்பன நடுத்தரக்காலத்தில் மேம்படுமென எதிர்பார்க்கப்படுகின்றன.



**மத்திய வங்கியினால்
அண்மையில் அறிவிக்கப்பட்ட
ஆறு மாத கால வழிகாட்டல்கள்
பொருளாதாரத்தின் அனைத்து
ஆர்வலர்களினதும் நம்பிக்கையினை
மீட்டெடுக்கின்ற வேளையில்,
குறுங்காலத்திலிருந்து நடுத்தர
காலத்தில் வெளிநாட்டுத்
துறையின் உறுதிப்பாட்டினை
வலுப்படுத்துவதற்கான
தந்திரோபாயங்களைக்
குறிப்பிடுகின்றது...**

பண்ணாட்டு பரஸ்பர பரிமாற்றல் ஒழுங்குகள், வெளிநாட்டு நாணய தவணைக் கடன்கள், அரசாங்கத்திற்கான செயற்றிட்டக்கடன்கள் மற்றும் உபாயமல்லாக சொத்துக்களின் பணமாக்கல் போன்ற வடிவங்களில் எதிர்பார்க்கப்பட்ட உட்பாய்ச்சல்களுடன் நிதியில் பாய்ச்சல்கள் எதிர்வரும் காலத்தில் வலுப்படுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், பல்வேறு வெளிநாட்டு நேரடி முதலீட்டு செயற்றிட்டங்கள் தற்போது வரிசைப்படுத்தப்பட்டுள்ளதுடன் துரிதமயபடுத்தப்பட்டும் வருகின்றன. சென்மதி நிலுவையில் எதிர்பார்க்கப்பட்ட முன்னேற்றங்கள் எதிர்வரும் காலத்தில் மொத்த அலுவல்சார் ஒதுக்குகளை அதிகரித்து செலாவணி வீதத்தின் உறுதிப்பாட்டினை வலுப்படுத்தும் அதேவேளையில், நாட்டினுடைய வெளிநாட்டு சொத்துக்களையும் பலப்படுத்தும். மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் 2021 இறுதியில் ஏற்ததாழ ஐ.அ.டொலர் 3.5 பில்லியனாகவும் 2022இல் சராசரியாக ஐ.அ.டொலர் 4.0 பில்லியனாகவும் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளாவிய நோய்த்தொற்றின் காரணமாக ஏற்பட்ட காசப்பாய்ச்சல் இடையூறுகளின் மத்தியில் 2021இன் வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறையில் எதிர்பார்க்கப்பட்ட விரிவாக்கம் காணப்பட்டாலும், பொருத்தமான சீராக்கங்களுடன் இறைத் துறைச் செயலாற்றுமானது நடுத்தர காலத்தில் மேம்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. பொருளாதார நடவடிக்கை இயல்புற்றிலையை அடைவதுடன் அரசிறைச் சேகரிப்புக்கள் நடுத்தர காலத்தில் மேம்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், எதிர்பார்க்கப்படும் செலவனிச் சிக்கனப்படுத்தலானது நடுத்தர காலத்தில் உற்பத்தித்திறன் வாய்ந்த அரசு முதலீட்டிற்காக மிகவும் தேவைப்படுகின்ற இறை இடைவெளியை உருவாக்குவதில் துணைபுரியம். அரசாங்கத்தின் நடுத்தர கால கொள்கைக் கட்டமைப்பில் குறித்துரைக்கப்பட்டவாறு, அரசாங்கத்தின் மேம்படுத்தப்பட்ட அரசிறை மற்றும் சிக்கனப்படுத்தப்பட்ட

செலவினத்துடன் இசைந்து செல்லும் விதத்தில் வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறையானது நடுத்தர காலத்தில் படிப்படியாக குறைவடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறையின் குறைப்புடன் இசைந்து செல்லும் விதத்தில் நடைமுறை கணக்கு மற்றும் ஆரும் நிலுவைகள் நடுத்தர காலத்தில் மேம்படுமென எதிர்பார்க்கப்படுவதுடன் இது அரசாங்கத்தின் படுகடன் திரட்சி முயற்சிகளுக்கு ஆதரவளிக்கம். இதற்கமைய, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெளிநிற்ற மத்திய அரசின் படுகடன் விகிதம் நடுத்தர காலத்தில் வீழ்ச்சியடையுமென எதிர்பார்க்கப்படுவதுடன் பொருளாதார வளர்ச்சியின் மேம்பாட்டுக்களினாலும் இது ஆதரவளிக்கப்படும். அரசாங்கத்தின் நிதியிடல் உபாயமானது அரசு பொறுப்புக்களின் வெளிநாட்டில் தங்கியிருத்தலைக் குறைத்து இதன் மூலம் வெளிநாட்டு படுகடன் பணிக் கொடுப்பனவுகளுடன் தொடர்படைய பாதிக்கப்படக்கூடிய தன்மைகளை குறைப்பதற்கு உதவுமென எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டிற்கான பன்னாட்டு முறிகள் தொடர்பிலான வெளிப்படுத்துகை 2019 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட மொ.உ.உற்பத்தியின் 17.9 சதவீதத்திலிருந்து 2021 இறுதியில் மதிப்பிடப்பட்ட உள்நாட்டு உற்பத்தியின் 16 சதவீதத்திற்கு வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுவதுடன் நடுத்தரக் காலத்தில் மொ.உ.உற்பத்தியின் ஏறத்தாழ 10 சதவீதத்திற்கு மேலும் வீழ்ச்சியடையுமென ஏறிவுசெய்யப்படுகிறது.

2021 ஒகத்தின் நடுப்பகுதியிலிருந்து இறுக்கமான நாணய மற்றும் தீரவத்தன்மை நிலைமைகளை பிரதிபலித்து சந்தை வட்டிவீதங்கள் முன்னோக்கிய காலப்பகுதியில் உயர்ந்த மட்டத்தில் உறுதிநிலைப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றன. எனிலும், நாணயக் கொள்கை நிலைப்பாட்டின் இறுக்கமடைதலானது முன்னைய காலத்தில் நிலவிய மிதமிஞ்சிய உயர்ந்த வட்டி வீதங்களுக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படவில்லை. சந்தை கடன்வழங்கல் வீதங்கள், தனியார் துறைகளுக்கு நீடித்துறிந்தைத்திருக்கும் வகையில் கொடுகடன் பாய்ச்சல்களுக்கு ஆதரவளிப்பதற்காக போட்டித்தன்மை வாய்ந்த மட்டங்களில் இருக்கிற எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை, வைப்பு வீதங்கள் சேமிப்பாளர்களுக்கு உண்மை விளைவுகளை வழங்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. சந்தை கடன்வழங்கல் வீதங்களில் அதிகரிப்பு இருந்தபோதும், கொடுகடன் விரிவாக்கத்திலுள்ள உற்பேகமானது பொருளாதாரத்தின் உற்பத்தித்திறன் வாய்ந்த மற்றும் தேவையான துறைகளுக்கான கொடுகடன் பாய்ச்சல்களின் அதிகரிப்புடன் முன்னோக்கிய காலப்பகுதியில் தொடருமென எதிர்பார்க்கப்படுகின்றது.

முக்கியமாக நிரம்பல்பக்க காரணிகளினாலும் உலகளாவிய பண்ட விலைகளின் அதிகரிப்பாலும் தூண்டப்படும் சில பண்டங்களின் சில்லறைச் சந்தை விலைகளின் மேல்நோக்கிய சீராக்கங்கள் குறுங்காலத்தில்

பணவீக்க அமுத்தங்களை அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளதுடன் இலக்கு மட்டங்களிலிருந்தான முதன்மை பணவீக்கத்தின் விலகல்களிற்கும் இட்டுச்செல்லக்கூடும். இதற்கேற்ப, பின்னை காலத்தில் விரும்பதற்கக் 4-6 சதவீத மட்டத்திற்கு படிப்படியாக திரும்புவதற்கு முன்னர் எதிர்வரும் சில மாதங்களில் ஏற்கத்தாழ 8-9 சதவீதத்திற்குள் உயர்வாகக் காணப்படுமென ஏறிவு செய்யப்படுகிறது. குறுங்கால தற்காலிக நிரம்பலபக்க அமுத்தங்களைத் தீர்ப்பதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் உரிய நேரத்திலான வழிமுறைகள் தேவைப்படுவதுடன் இதன் மூலம் இத்தகைய பணவீக்க அமுத்தங்களினால் நடுத்தர கால பணவீக்க எதிர்பார்ப்புக்கள் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும். மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட வழிமுறைகள் கேள்விப்பக்க பணவீக்க அமுத்தங்கள் கட்டியெழுப்பப்படுவதனை ஒழிப்பதுடன் மத்திய வங்கியானது தேவையேற்படுகின்ற போது முங்கூட்டிய வழிமுறைகளை மேற்கொள்வதன் மூலம் நெகிழ்ச்சித்தன்மை வாய்ந்த பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பிற்குள் நடுத்தர காலத்தில் 4-6 சதவீத வீச்சில் முதன்மை பணவீக்கத்தைப் பேணுவதற்கு தொடர்ந்தும் அர்ப்பணிப்புடனிருக்கின்றது.

உ_லகளாவிய நோய்த்தொற்றின் பாதகமான விளைவுகளிலிருந்தான புதிய இயல்பு நிலையொன்றினை நோக்கிய பொருளாதாரத்தின் படிப்படியான சீராக்கத்துடன் வங்கித்தொழில் துறை எதிர்வரும் காலப்பகுதியில் அதன் வளர்ச்சி உத்வேகத்தினைப் பேணுமென எதிர்பார்க்கப்படுகின்றது. படுகடன் சட்ட இசைவுத்தாமதத்தின் குறைபானது செயற்பாக் கடன்களைப் பாதிக்குமானாலும் வங்கித்தொழில் முறைமையின் திரவத்தன்மை மட்டங்களின் மீது நேர்க்கணியத் தாக்கத்தினை ஏற்படுத்தும். நாட்டின் வெளிநாட்டு ஒதுக்குகளை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளின் நடைமுறைப்படுத்தல் வங்கித்தொழில் துறையில் வெளிநாட்டு நாணயத் திரவத்தன்மை மீதான அமுத்தங்களைத் தளர்த்துமென எதிர்பார்க்கப்படுகின்றது. 2022 இறுதியில் அதிகரித்த குறைந்தபட்ச மூலதனத் தேவைப்பாடுகளைப் பூர்த்திசெய்வதற்கு இலாபங்களைப் பிடித்து வைத்தல் மற்றும் புதிய மூலதனங்களைத் திரட்டுதல் மூலம் வங்கித்தொழில் துறையின் உறுதிப்பாட்டினையும் தாக்குப்பிடிக்கக்கூடிய தன்மையினையும் மேம்படுத்துவதற்கு நடைமுறைப்படுத்தப்பட்ட வழிமுறைகள் வங்கிகளின் மூலதன மட்டங்களை மேம்படுத்துவதுடன் வங்கித்தொழில் துறையின் எதிர்கால வளர்ச்சிக்கான அத்தியாவசிய மூலதன தாங்கியிருப்புக்களை வழங்கும். வங்கியில்லா நிதியியல் நிறுவனங்கள் துறையில் பிணக்குத் தீவுக் கட்டமைப்பினை வலுப்படுத்தவும் குத்தகைக்குவிடும் வியாபாரங்களுடன் தொடர்புடைய சட்டங்களின் மீதான அதிகரித்த கரிசனைகளைத் தீர்ப்பதற்கும் நிதித்தொழில் சட்டமும் நிதிக்குத்தகைச் சட்டமும் திருத்தப்படுகின்றன. மேலும், சிறந்த ஆளுகையை ஊக்குவிப்பதற்கும் உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் துறையினுடாக

தொழில்நுட்பத்தினால் உந்தப்பட்ட நிதியியல் இடையீட்டினை வசதிப்படுத்துவதற்கும் ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பு வலுப்படுத்தப்படும். ஒருங்கிணைப்பின் முதன்மைத் தீட்டத்தின் வெற்றிகரமானதொரு நடைமுறைப்படுத்தல் உறுதியானதும் நிலையானதுமான 25 உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளைக் கட்டியெழுப்புமென எதிர்பார்க்கப்படுகின்ற வேளையில் நடுத்தர காலத்தில் துறையின் மூலதன மட்டங்களை வலுப்படுத்தும்.



உ_லகளாவிய

நோய்த்தொற்றிந்குப் பின்னரான

பொருளாதார மீட்சியானது

புதிய இயல்பு நிலைக்கு

விரைவாக இசைவடைகின்ற

பொருளாதாரத்தின் இயலளவில்

பெருமளவில் தங்கியிருப்பதுடன்

இந்த இசைவானது

பொருளாதாரத்தின் அனைத்து

ஆர்வலர்களிடமிருந்தும்

உறுதியான வழிமுறைகளைத்

தேவைப்படுத்தும்...

பொருளாதாரத்திற்கு வழங்கப்பட்ட அசாதாரணமான இறை மற்றும் நாணயக் கொள்கை ஊக்குவிப்பு கொவிட்-19 நோய்த்தொற்றிற்கு எதிரான தேசிய தடுப்புசியேற்றல் செயற்றிட்டத்தின் துரித முன்னெடுப்பு மற்றும் உ_லகளாவிய பொருளாதார நடவடிக்கையில் எதிர்பார்க்கப்பட்ட மீளொழுச்சி என்பன இலங்கையின் குறுகிய கால வளர்ச்சி வாய்ப்புக்களுக்கு ஆதரவளிக்கக்கூடும். இருப்பினும், உ_லகளாவிய நோய்த்தொற்றிற்குப் பின்னரான எதிர்பார்க்கப்பட்ட பொருளாதார மீட்சி மற்றும் உயர்ந்தளவானதும் நிலைபெற்றத்தக்கதுமான வளர்ச்சிப் பாதையினை அடையும் அதே வேளையில், பேரண்டப் பொருளாதார மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினைப் பேணுதல் என்பன புதிய இயல்பு நிலைக்கு விரைவாக இசைவடைகின்ற பொருளாதாரத்தின் இயலுமையில் பெருமளவு தங்கியுள்ளன. இந்த இசைவானது பொருளாதாரத்தின் விளைத்திறன், உற்பத்தித்திறன் மற்றும் தாக்குப்பிடிக்கும் தன்மையை மேம்படுத்துவதனை நோக்காகக் கொண்ட சான்றுகளினிடப்படையிலமைந்த கொள்கைகளை விரைவாக நடைமுறைப்படுத்தும் பொருட்டு பொருளாதாரத்தினை இயலுமைப்படுத்துவதற்கு சகல ஆர்வலர்களிடமிருந்துமான உறுதியான வழிமுறைகளைத் தேவைப்படுத்தும். சீதிருத்தக் கொள்கைகள் குறுகிய கால சீராக்கச் செலவினங்களை ஏற்படுத்தக்கூடியதாயிருப்பினும் பொருளாதாரத்திற்குக் கிடைக்கப்பெறும் பரந்தாவிலான நீண்ட கால நன்மைகள் அவ்வாறான குறுகிய கால செலவினங்களை விடுகிற காணப்படும்.

